

சந்திரீ

Chanchive

1994

மலர் - 29



1994

ଶନ୍ତି ଶରୀ
ପୃଷ୍ଠ - 29

ଓ - ছাত্রসং

માલર - 29

പുക്കമ്: ഉണ്ടാക്കമ്:

3. கிளாக்டு.

4. ஓவியக்களையும் தமிழர்களும்.

7. மனவதுத்தங்கள் : 4.

10. கணினத் தொக்லு ஒடு அமாதி.

11. சிறுகலந் - நனி 2 மிர் எடுத்து.

20. குறிஞர் - 2 பிர் பிரிமிப்.

21. கட்டுறை - திவாரமணியில் தீங்கிளாக்டு.

24. கட்டுறை - திவாரமணி ஒடு ஏடு - செதுதழு பெட்டும்.

30. குறிஞர் - குபீருட்டுக்கலை

35. திசுக்கள் - ஒடு கிளாக்டு புத்தி.

41. திருக்கிளாக்டு : 25

44. கட்டுறை - காக் காக்கு கூட்டுப் புகில் புட்டுட்டங்கள்.

47. கட்டுறை - கூழுளித்திரிச்சுத காலையில் அடிக்குப் பட்டு விட்டது.

55. உறவுநிதி கூகாவு.

ଆଟିଥେଟାପ୍ରବାହ୍ - ଶ୍ରୀଲାଙ୍କନା:

ଲୋକାନ୍ତିରା

四庫全書

தொட்டுகளுக்கு :

CHANCHIVE
Danmarksgade 10
7500 Holsterbro
Denmark.

குருக்கு

தேர்தல்... தேர்தல்... தேர்தல்...

தேர்தலும் முடிந்து பஞ்ச இணாடுபநியும் வாந்து விட்டார். சிவங்கா, நமிழ் மந்தர் எம்பிளைஸ் ராவசிறை முடி வெறுமை கூட்டுறவுத்திடுக்கிடையார். அதோட் காரணம் என்னால் U.N.P அருட்பிலீன் ரொமானோஸ் என்னைப் பாடுத்தினாலோயின்தேவைப்பட்டது. சுங்கினா பிரதமானதும் பிரதமனையைத் தீவிரப்பந்திடு L.T.T.E யின்மூலமானால் பேசு யாருத்தாக முயற்சிகள் கூண்டுவிடப்பட்டதாரா. ஜி. வெஷு காருணாந்தாராவும் இழுமிடின் என்பது அதிகந்தது.

மீண்டும் ஒண்டால்தி தேர்தலில் 65% மாண வாந்திகளைப் பொறித்து ஒண்டால்தி யான் விட்டார் சுங்கினா. நமிழ் மந்தரின் 'விட்டோதிகள்' என்ன விதுவெள்ளாலும் சில அரசியல்வாதிகளால் கணக்கிலெப்பட சிலவிகாமாக்கர், நமிழ் மந்தர் மீதான புதித்திறை ஏதிர்த்து சுங்கினிகாலை சூழிய தெவ்தாரிகளைம் அறிசிடத்தக்கூடு. நாட்டில் மந்தர் மீது காலத்திற்பட்ட செயல்முடியர் கூறியும் U.N.P கடாக்கிய பிள்ளை மந்தர் மீதான பட்டினால்கள் போன்றுவை விருமிணங்குத்தாரிக்கிறான்.

நமிழ் சிவங்கா மந்தர் மீது தினகிளியெப்பட யந்தத்தின் விளைவுகளைக் கிடுவது மத்துக்கும் கார்க் கிஸூப்பிவித்துவிட்டார்கள். இந்த விழுப்புக்காலையைப் போல் நினைவு செய்து வாழ்ந்தை பிலூபி அஸூப்பிவித்தாகவும், விசுநாந்த கார்க் கிஸூப்பு பூரியுமாக உணர்ந்துக்கொண்டாலவும் தேர்தல் பிரச்சாரத்தின் போது சுங்கினா கூறினார். இவை அப்பாவிய நமிழ் மேஜர் மந்திரியில் புதுந் தெம்மைப் பகுதாகுத்தாரினாலும்.


பிரச்சாரமதானா முதல் தொண்டிச் U.N.P அருடியலீ பிரகுநர்களின் அகுத்துக்குத் தடுக்காலைகள் கிளியைய நினைக்கும் தொண்டு வந்துள்ளது. திவ்யர்களின் மூணங்கள் மத்தையைப் பொறித்து பாதிக்கவில்லை என்பது தெரியிடத்தக்கூடு. திவ்யர்களின் மூணங்களைப் பொதுமாக வாட்டுக்கிற வாட்டுக்கிற நமிழ் நுரோவும் (நமிபல் காலத்துவாக நிலங்களுக்குத்தாரிக்கியபட்டுள்ள என்று).

தேர்தல் மாஸங்களிலீ வழங்கிக்கும் வார்த்தைகள் வாய்ப்பாகம் அடிக்கியதிகாரத்தில் ஏதியவுடன் விவரித்துவார்த்தைகளாகி காந்திக்கப்படுகின்ற விடப்படுவதை அடிக்கியலீ அனுரதியில் நாம் பார்த்து வந்து இன்றை.

புதிய ஆட்மினின் வழுதை நமிழ் மந்தரினீ பிரச்சாரமங்கு ஒடுக் காலன் தீவிசை காலங்குமான இல்லை சொடுமெங்கும் தேவை காரணங்களைப் போன்று புத்தற்றத்துக் காட்டுமா என்பதை பொறுத்திக்குத்தார் பார்த்து ஒண்டும்.

- சுங்கினி

வீண்யக்களையுட் துழுர்களுட்



நடந்த 30.09.94, 01.10.1994 ஆகிய கிடை தினங்களும் கேள்விகளில் நானுத் தாழ்த்தின் தோட்டும் ஒன்றியந் தீளால் கணல்விடுதலும், ஒவியங்களைகாட்டி பேர்நினோன்றியும் ரபாந் தினார். கிடைவால் ஸ்ரூபர் துழுர்களுடாச்சாரங்கூடுகிம் 23.10.94, 19.11.94 ஆகிய கிடை தினங்களும் ஏற்கு மாணவர் விடுதா, தீளை விடுதா என்றாத்தினார்கள்.

தின்ற கிரங்கு கிடைக்களிலும் கிடம் பெற்ற கணல் தினக்குத்தினர் பற்றிய கண்ணோட்டமல்ல கிடக்கும்போது சிறு நோக்கம். கிட்டு கிரங்கு கிடைக்களிலும் கிடம் பெற்ற ஒவியக்களைப் பற்றிய கண்ணோட்டம் கிடக்கும்போது சிறு நோக்கமாகும்.

பேர்களின்சில் டி.10.94 கார்க்கிடுதும் ரீமார் காளை 10 மணியளவில் ஒவியங்களைக்காட்டி தீரும்பாரா எனது. ஒவியர்கள் பாஸ்மனோந்தரன், திருமதி தீநாநேநி திவநாதன், சிளாஞ்சன், உதயசுமார் என மேற்கொண்டுகே யங்கந்து காந்தந்தனியே குவ்வொடு அனாநார்ஸ் பாஸ்மாங்காங் எவ்வந்தப்பட்டு கேட்டார்கள்.

ஒவியங்களைக்காட்டி சில் நடந்துகூடிய குதல் அனாங்கில் குகுப்பது பாஸ்மனோந்தரன் ஒவியங்கள். யார் குந்தப் பாஸ்மனோந்தர்... டெஸ்மார்க்கில் உதய மாண புதுக் கணல்நரா ஏற்ற சந்தேகம் மேநல்ல என்கது. அந்த அனாங்கிலூர் நடந்து போகு பலவேந்து

வியப்பையும் ஆச்சரியங்களையும் கூடத் தந்தான். புறநாசுந் தோண்டிய சுலைவநர் அஸ்ஸ அவர். ஏக்களேவே எதுநான் வநில் அறிகுக்கமான பலபேருக்குத் தகரிந்த நிலக்கிள் ஆச்சியரான பாலகும்ஜோகுன் தான் இந்த ஒவியரான்.

பாலமணாகரன்றன் ஒவியங்கள் அனைத்தும் எண் இனையச் சூங்கினால் செய்யப்பட்டிருந்தான். ஏதாடக்கத்திற் குந்து தலைகீழும் வெள்ளன், அரசி கிழிக்கும் வெள்ளன் ரூதிரியா ஒவியம், மீன்பிழிக்கும் ஏதாடிலாராக்கர், பாம்பாடு போன்ற ஒவியங்கள் ஒரு கணம் பலபேரை உருட்டு அடைத்துச் சென்றான். தலைகீங்களான்றும் வெள்ளன்றன் பிஸ்டாரியஸ் எதாயிம் வடவரைக்காறும், அரசி இடுப்பு ர்கள்ற் பிஸ்றானால் எழியும் வாடைக்காறும் அதன் அடுக்கு பிழிக்கும் பிலாராம் பற்றியும் பலபேர் அசிக்மாகப் பேரின் வகாங்பார்கள். கூப்பிடும் படியாக கூப்பல் இருக்கும் ஏதாடிலார்க்காறும் பாம்பாடு பிஸ்ட் ஒவியஞ் செக்கும் உயர்த்துப்பாந்தும் கூயல்பாகவும் கூடுந்தான்.

அடுத்து கூப்பது திருமதி சீதா நேவியன் ஒவிய நூக்கன். கிசுரது ஒவியங்கள் அனைத்தும் படித்துணரியஸ் அனரயப்பட்டிருந்தான். அப்ரது எஸ்ஸார் ஒவியங்களும் சீன ஒவியங்களைப் பிரதிபொர்ப்பது போல் தோண்டியது. கீஸ்ட் கொடுக்காத்தன் காணப்பட்ட பூந்தாம் கோட்டுயடன் நிம்ற சீனதுப் பெண்ணான் அடுக்கும் பிரமிக்கந்தகங்கள். பாக்காரன் ஒரு பேப்பர்ஸ் ஒரு ஓவியங்கள் வரைந்து அந்து வர்ணம் நீட்டி அகுடிப்பந்துவது ரெங்பது ஒரு மேறை. ஆனால் டெந்துணரியஸ் ஒவியங்களை வரைந்து அந்து வர்ணம் தீடுவது இன்னொரு மேறை. ஒரு பெட்டு நூரியஸ் ஒவியங்கள் வரைந்து எதுவிச் சிசுகங் சு கீஸ்லாமல் வர்ணம் தீடுவது என்பது சொற்று விடயமல்ல.

இந்தப் பெண்மணி அரசியல் துங்கம் கொர் ரெஸ் மார்க் அரசாங்கந்தின் முதலுங்காக் காறுப் பிசுந்தகாடிஸ்

தாந்துக் கொண்டிருக்கின்றார். எங்களை சிறுப்பு அலுப்பி அரியார்களோ என ஏங்கிப் பயிருடேஷன் விடகுங்.

ருக்கும் அந்த ஹெஸ்யூஸ் தான் காந்த ஓவியர் கிண்ட ஹெஸ்யூஸ்பாகுகளைச் செய்திக்கொள்ளார். மலவிந்மான நிலை தன் தெளிந்தும் சென்டில் உர வெம்கப்பட்டாக் கொண்டிருக்கும் எமது பயன்களுக்கு கிவர் ஓர் நல்ல ரெட்டுஷ் மாடு.

அதை அனைத்தில் கிவாதனர் ஒவியங்கள் காணப்ப டென். கிபரது ஒவியங்கள் பெரும் பாஸார்களை நீர்ச்சாலைகளினால் நீட்டப்பட்டிருந்தன. ஆரம்பந்தில் கிடுங்க் FREDENS SYMBOL என்ற படம் கலர் பேப்பர்களினால் வெட்டி ஒட்டப்பட்டிருந்தது. அனையுறுது மரதாட்டியந்தில் வரும் மழுகுக்கான இந்தினருயிடைய் கால, அனையுறுது மயிஸ், அதேது மலிழும் காலங்கள் இதிலே ஒவியம் பலவேறு சிய பிரிஸ் ஆகிறத்தியது. மரதாட்டியந்தில் கிப்பித்தாஸாம் மயிஸுக்கான அனையாளம் என்ற அந்தச் சங்கநியை மும் அங்கு தான் கிவர் அறிந்து கொண்டனர்.

இவரை அதேது சென்றார்கள் படங்கள் பார்வைக்கு இருக்கின்றன. கிள்ளு உலகந்தில் அழிந்து கொண்டிருக்கும் மிகுங்கிள், பழவைகள் கிவவற்றின் படங்களைக் கொண்ட ஒரு கால்கிடையாத குயாரித்திக்கொள்ளார். அனையுறுது சேவையுடன் கிடுக்கீம் ஒரு பெற்றினர் படமானாகு பல பேரின் காலங்களில் படிடங்கு. அதோடு பெற்றினர்க் கிர்வாஸ்ப்படங்களும் நான்புபட்டங்கு. கிடைவியடையாற்றாக கீழியபடங்களா அல்லது போட்டாலா என்ற சங்கே நால்கு பலவேருங்கு ஏற்படுத்தியிருந்தாலில் வியப்பேற்றல். சென்றஞ்சிரோடு நால்தால் போது நான் நாலது பாடசாலை காலங்களில் கொட்டிப் பரிட்சைக்காக செய்யப்பட்டவைங்கள் என அறிய படிந்தது. யெர்பிரிசினால் செய்யப்பட்ட படங்களில் புலிப்படத்துக்கு கொகுக்கப்பட்டிருந்த அர்ஜும் கொஞ்சம் ராவனியநியிருந்தது பேரில் கிடுங்கு ஒரு தோற்பாடாகவே கிடுங்குது. மற்றவைகள் அனைத்தும்

10072குத்தும் - க. ஆதூர்
குத்தும் 4.

கிள்லிபி படத் தொழிற்சாலையை BOLLYWOOD என்று அழக்கத்தாரினர். அமெரிக்கத் தொழிற்சாலையை HOLLYWOOD என்று போல் BOMBAY யை மண்ணில் வைத்து BOLLYWOOD என்றுள்ளது. குபிரமாழது மற்று மாழது MADRAS தொழிற்சாலையை MOLLYWOOD என்றும் கூறினால், கிள்லி MOLLYWOOD யில் சாதனங்கள் இருக்கின்றனவா. 6 கோடி ரூபிரூபாட்டு மத்தியின் அருபிபல் துறை விதிமூலம் மாற்றுவதிலிருக்கிற நடவடிக்கை ரூபிரூபாட்டு மத்திய துறையும் தவிர்க்கின்ற வாழ்ச்சியைக் கொண்டு துறையின் உட்பொருள்களின் பில திசைக்கீழ்க்கண்ட ரொண்டு மத்திய துறை குறைவாக செய்வதிலும் நிலைசார்புற்று விளங்கிகிறது. கிள்லி MOLLYWOOD எதிர்வாட்டியா திடியில் திடிவா நீஞ்ஞகுக்கப்பால் வாழும் நுழைக்கமிக்கார் பிடிடத்தினிடையே-துநிய மீட்டியோ, மூடியோ உறுப்பியியாபாற்றின் பேரும் ஒன்றைப் போற்றுவதும், வீடு வாங்குவதும், ஒரு நடை நடத்துவதும் படிய தொழிலுடைய நூலாளியாடும் வண்ணில் MOLLYWOOD தான் தானால் அல்ல விரிவுற்றுள்ளது.

MOLLYWOOD யீர் சாதனமங்களாப் பற்றிய நடவடிக்கை.

துமிழ்த்தினிமா பற்றி பல்ல் வெவ்வேகயான தீவிரணாட்டப்பகுதை அங்குள்ளது அறஞி இவற்காக ஏழியுள்ளார். எனினும் அதைவாய்கிய கிண்டு சிறிய மாடு குட்டி MOLLYWOOD-ங்கொழுரம் சிறித்துவிடாது என்று ஏதில்த பின்னாகும் கடன் நடத்து வரும் தமிழ்நாடு ஏழுப்பினால் ஒரு கிணிய நப்பாளவின் உத்தவியு.

கிலங்காத் தமிழ்ரூப்பு ஒராளவுடை நமிஞ்சாடை ரவிந்தனா யிட
உயர்ந்த ஏச்சாண எங்கள்டெய்வுகள் என்பதில் ஜெயமேதுமின்றன. கிலங்காத்
நமிழ்ரூப்புகளின் கிராண்ட் ரூப் பாஸ்சீக்டாராயும், பாருமலைந்திராவுவயும் மீறியுள்
இனங்காட்டியின்கிழாது. ஒத்ராணம் : சூரியமிழி, அழியாத நோலங்கள்
பொன்ற படங்கள் கிலங்கானயில் இவங்கியான ஒடியுள்ளன. கிடை பேஷனை
குரும்யாவின் 'அவர்களின்படித்தான்' ம் ஒன்ற ஒரு கணிப்பை தமிஞ்சாடை கிடை
கிலங்கானயில் வரவிற்று.

நூல்களுக்கான உரப்பு திலகங்கான மக்கள் தடவ்வுடன் வரும்நார்ப்பார். அதற்குக்கீள் யாழ்ச்சும், சுற்றுச்சூழலும் ரயங்குவது தொகைச்சாரங்களினால் பிரதிநிட்டியில்லை. அதுபிரத்தி MOLLYWOOD கு கூட்டும் காற்றுக்கு திலகங்கான, MOLLYWOOD கு ஒருங்காக என்றுவாக இருந்தாலும் பார்த்திலார்கள்.

சிறப்பாகி கணத்திறங்கன். MOLLYWOOD செய்யும் கோயில் என்ன? ஏன் கிடை, கணவயல்ல வியாபாரம் நான் ஒன் உறுத்திரங்கள் முடியவில்லை. ஏதோ கும் வாட்டுதேன் கல்லத் தலைவியன கிடை, Mollywood-ன் உறங்குதல்களையும், ஸ் தொலையூம் ... கர்த்துவங்களையும் வின் பார்ஸ்விழார்கள்... ஏன்?

என் குதிய படத்தை ஒடுவுன் பார்ச்காசு விடையாள் அந்த படத்தீநில் குத்தித் திருக்கவணங்கிப் பண்டிகீப்படுவாயிட்டு... அல்லது குத்துநாள்கால அந்திருக்காலம் முடிய ஒன்று ஒன்றாக செல்லத் தொழியாதவனி ஏன் சூர்யகள் மத்தியில் 'சுதிஸ்' என்றால் விஸ்வாஸங்கள் என்று கழுத்தீப்படும் அளவிலிருத் திலங்காத்தி தமிழ் திளைகளுத்தான் பொய்க்காண்டு முடுகின்றன.

கிழுமடங்கா? கிப்பொகுது என்ன? அமீடா, அப்பானார் ஜெராப்பாவிற்கு யுறுதிப்பார்கள், இந்து எவ்வாடுகள் வாஷிப்பார்கள். கிடைக்குமிழீ 60 வயத்தான்தீடிய அவர்கள் வெளியில் போக முடியாது. அவர்களுக்கு என்ன வெப்பாகுது போதிடு? Mollywood-நான். சின்பு நாவங்கள் சின்னங்களாக கிடைக்கவில்லை அமீடா, அப்பாமாரி எவ்வளவு தீவிணிப்படத்து பார்க்கி அஞ்சிப்பதில்லை. குறைால் காவிகள் கிப்பிடா தமிழிப் படங்களைப் பார்க்கின எமாசு பெர்தோனா அஞ்சிப்பதீக் கிடையாதா எதிடு விடுகம! பச்சை! பெர்தோக்குள் இடம்பெற்றதன் பார்த்தியும் மற்று இவைகளைய் படம் என்று விளாபிப்புப் பார்க்கும் படங்களிலிரும் எவ்வளவு நிலம். "நிலப்படம்" என இவைகளை ஒத்துக்கூடும் முடிவாலில் எல். ஏவ்வளவில் எந்தாவது 'காலி' பார்க்கி விளங்கங்களும் கூடுதல் குடுமிழு, 'காலி', 'காலி குடுமிழுத்தான்', குாவிடாத்தான் கிழுமிதால், சுப்பிரபாநம், சுதானம், காலுவ, தந்தமதிமானம், தாங்கிடமில்லை கிளைவாதாக, அமீடாவி சிப்பும், ஏந்தாலிப்பும் பொன்ற முறையங்கள் விளங்கிக்கூட முடிவிருந்தன. இந்த வியாபாரத்தை ஏன்ன சில்லாயாக? பாவும் இங்கு வாழும் எமாசு பெர்தோக்கா. 'பத்திப்' படம் பார்த்து ஆக இவைகளும் என்றால் 'பச்சை' வசனமும், 'நிலக்' காலி விழும் பூர்த்திக்கூட ஆகலைவுகளும் கூடுதல் Mollywood என்றால்கிறது. FLASH BACK, FLASH FORWARD, EXTRA CLOSEUP... SLOWDOWN... QUICK CUT என்று பலவகை கிடை ஒத்திடுத்தான் நவீன சினிமா என்ற வெள்ளியில் பயணிப்பதையும் நிறைவே. ஒன்றாக நாட்டுத்தூத்துக்கூடு பெய்ன்பார்த்திற்கிறது ஏன், Mollywood. நாட்டுவாய்க்கிழீ நோப்புள் கிழியில் குடுக்க மொன்னால் போட்ட நிழம்பும் காட்டு ஏXTRA CLOSEUP என பெற்றை நிழூவில் நீதிபுத்தோ, ... நாம் அம்மாவுள்ள அகுவில் கிடைதான் பப்படுகிறேன்?

ஏன் காலி Mollywood நாட்டுவாய்க்கூடு பெட்டு கிப்படி குடுப்புக்கிறோ வறியவில்லை. SEX படம் என்று என்றால் போகிம்பாதவும், பத்திப்பிடம் என்று ஒன்றால் பிளிம்பாதவும் என்கிலும் நான்! பத்திப் படத்தீநில் ஒடை ஒதுக்கூடு ஒன்றில் ரம்பா, இந்துவி, கோவங்கள் என அனுராதா, சிலுக்கிட போன்றார் என்று விடுகிறான்-கள். அவர்கள் கிழுக்கும் அழுக்கிலில் உள்ள SEX-ம் பாந்து போய் விடுகிறது.


வாழும் அறிய வசூலித் தோட்டு மோட்டொட்டு Molly woodஸ் இருத்தி ஏறாவது நல்ல புதைப்பும் கிடைக்கிறதா என ஏழடிகிடீர்கள். தயவு செய்து என்ன வேண்டும் என்பதை என்ன விடுவது காண வேண்டும் என ஏழடிகிடீர்கள்.

MOLLYWOOD ஒரு கணவுத் தொழில்களை
MOLLYWOOD ஒரு மாய இவைகள்
MOLLYWOOD ஒரு சீரதித்த கலாச்சாரம்
MOLLYWOOD ஒரு வியாபார சுதீ
MOLLYWOOD ஒரு சுற்றுலாப்பாடி
MOLLYWOOD ஒரு போன்ற கடங்கள்

கிழவுயோவும் உண்ணம். நான்றுக்கு நானு உண்ணம்.
அவுற்றோ மூன்றில் கூவுத்துக் கிடைக்க படவிகளைப் பாடுவிக்காரி.
ஒன்றில் குறையுமிகு குறை, ஆகந்துக்கு குறை முடிகூடு
பொறுக்குவிக்காரி.

நடிப்பு என்பது குறை, கடிகள் எதிர்வை அல்ல.
ஒழிந்த திருவிழா அல்ல.

ஏதேனுமிரு எந்தென்ன யோ வட்டாரப்பாய் கூறுகிறோ
ஏதேனும்பா வட்டு..... அநாதி அந்தப்பெரும் பெற்று.... சொந்த
தீவிரமைக்கிறே தீர்த்தம் கொடுப்பதற்காக கிரா வேலை பிரஸ்ரூபா-
ஏஸ் பிஷ்டு உடைத்து மூலம் இவ்வுறும்த மீதினு கிளாகுகிரீ
பீஸ்வு கிஷ்டால் கிளாய்க் கூலாகுக்கும் வழிமூல் என்ன பெய்யும்?



-எஞ்சிவி வாசகர்களிற்கு

வாழு

**நத்தார் – புது வருட
தைப் பொங்கல்**

நல் வாழ்ந்துக்கள்

எனக்குள் ஒரு சமாதி

தலையிழ்றுக் கொண்டோடு
வசை பாடு.
வாழ வேண்டும் என்பதற்காகய்
ஸ்திரும் சூனிக்குறுகி
நேற்றை பொடுத்த மறந்து
வாழ விடையிலேன்
ஸ்திரும் அதே குகம்

“அவன் ஒரு துரோகி”
ஆன மட்டும் வசை பாடு
ஓய்ந்த பின்னே
உனர்வகள் அடங்க
கொஞ்சம் நிம்மதி
இனி வாழலாம்

“உன் கட்டும்.....”
இதுயற்றின் குதாச்சல்
ஸ்திரும் ஆரிர்பொடுக்க
நிற்றித்திரயில்லா இரவுகள்

ஸ்திரும்.....
அறுளை பேந்தவனின் நச்சிப்பு
புதுளையின் நதுமச்சல்
என்ன சுதம்
நல்லை அரூபவிக்கட்டும்
உயிரை டக்க வைக்க
இதுயற்றிற்கு ஒத்தபல்

போதும்.....
நான் வாழ வேண்டும் - அல்லது
நன் உனர்வுகள் வாழ வேண்டும்
உனர்வுகளுக்கு விளங்கிட்டு
எனக்குள் ஒரு சமாதி
அநு அங்கே உறங்கட்டும்
நான் வாழ வேண்டும் என்பதற்காய்....

— அட்டுள். மாரிலாமனி

தனி

உயிர்எழுத்து _____ அவன்



"வசந்தி நீ இப்ப வரமாட்டேன் என்று சொன்னால் நான் என்னப்பா செய் யமுடியும்; ஒரு இரண்டு மூன்றுநாளைக்குமுன்னர் சொல்லியிருந்தாலும் ஏதாவது சாட்டுக்கீட்டுச்சொல்லி சமாளிச்சிருக்கலாம். இப்ப திடீரென்று இப்படிச்சொன்னா நான் என்னசெய்யிற்று. கொஞ்சமாவது யோசிச்சுப்பார்" சொல்லிவிட்டு வசந்தியின் பதிலுக்காக காத்திருந்தான் குமார்.

இவள் ஏன்றா இன்று மறுக்கின்றாள் மற்றும்படி எங்கேயாவது யாராவது தெரிந்தவர்கள், அல்லது நண்பர்களது கொண்டாட்டம் வரப்போகுதென்றால் அதற்குமுதல்மாதத்திற்கு முன்னரே நாட்களை கணக்கெடுத்து ஒருபுதுசூப்பை வாங்கியோ அல்லது ஒரு புதுச்சேலை யோவாங்கி அதற்குத்தகுந்த பினவுஸ்சையோ எதத்து உடுப்புக்களுக்கு தகுந்தமாதிரி நகைகளையும் தேங்கிதெடுத்து என்...போடப்போகும் செருப்புக் கூட உடுப்புக்களுக்கு தகுந்தறிந்து இல்லாவிட்டால் புதிதாகவாங்கிவிடும் இந்த வசந்தியா இன்று மறுக்கின்றாள், என்பது குமாருக்கு புரியாத புதிராகவே இருந்தது.

"வசந்தி உதிலைநின்டு மினக்கெடாமல் போய்க்கெதியாய் வெளிக்கிடும், நான்போய் சேவ்வடுத்திட்டு குளிச்சிட்டுவாறன்" என உடுப்பைக் கழற்றிக்கொண்டே பாத்தறாமுக்குள் நுளைந்துவிட்டான் குமார்.

ஓருக்காவா..... இரண்டுதரமாஎத்தனையோபோ எத்தனைதரம் மாறிமாறிக் கேட்டிருப்பினம்.....ஜேயோ நான் என்னபாவம் செய்தனோ கடவு

ளே” என மனதுக்குள் நினைத்துக் குறைமந்தபடியே சிலைபோல் அசையாமல் விறைத்திருந்தாள். பாத்ராமில் குளிக்கும் சத்தம் பெரிதாய்கேட்கிறது. எங்களுக்குள் ஏன் இப்படி ஒருபிரச்சனை...இந்தப்பிரச்சனையாலே அதிகம் பாதிக்கப்படுவது நான்தான். இதனாலே எனக்கேற்பட்டிருக்கும் மறைமுகமான இழிவுப்பெயர்கள்சமூகத்தால் எனக்கென்குட்டப்பட்ட பட்டங்கள்எனநினைத்து நினைத்து தன்னைத்தானே நொந்துகொண்டிருந்தாள். “என்னப்பா..நீ இன்னும் வெளிக்கிடவில்லையேஎனக்கிளோவம்வந்தா.. குமாரின் அதட்டலும் சத்தமும் வசந்தியின் நினைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

கொஞ்சம் தணிந்தவனாய் “நீயே கொஞ்சம் யோசித்துப்பார்...வேறு யாரின் விசேசம் எண்டாலும் பறவாயில்லை.....இது எங்கட மோகன் சுயாகுடும்பத்துக் கொண்டாட்டம். உனக்குத் தெரியும்தானே எனக்கும் மோகனுக்கும் உள்ள உறவு...நட்பு...ஆ...எழும்பு சாட்டு ஒண்டும் சொல்லாதே” எனக்கூறிவிட்டு விலகிவிட்டான் குமார்.

மோகன்; குமார் நட்பையும் அவர்களது உறவுமுறைகளையும் வசந்தி புரியாதவள்ளல். நானும் சுயாவும் வந்துதான் எங்கள் இருவரையும் பிரித்துப்போட்டோம் என்று அடிக்கடி இருநன்பர்களும் தங்கள் இருவருக்கும் முன்னாலேயே சொல்லி சொல்லி சிரிப்பார்கள். காலப்போக்கில் மோகன், குமாரைப்போல வசந்தியும், சுயாவும் நல்ல நண்பியானார்கள்.

“ஏதோநினைத்து எழுந்து அறைக்குள் நு வளைந்து வெளிக்கிடத்தோடு நிலிவிட்டாள்.

“என்னப்பா நான் ரெடி....என்ன வெளிக்கிடுறாயோ....” எனக்குரல்கொடுத்தான் குமார்.

“கொஞ்சம் பொறுங்கோப்பா இப்ப ஜஞ்சுநிமிசத்தில் வந்திடுறன் எனப்பதில் வந்தது.

மேசைமீதிருந்த “ரிமோட்டை” எடுத்து ஒவ்வொரு சனலாக தட்டிக் கொண்டிருந்தான் குமார்.

கதவைத்திறந்து வெளியேவந்தாள் வசந்தி. அவள் அடித்துக் கொண்ட சென்றவாசம் வீடுமுழுவதும் கமகமத்தது. முழுகவைத்து உலரவிட்டிருந்த கூந்தலை அள்ளித்தூக்கி கட்டியிருந்த அவளது அழுகும் முகத்துக்குப்புசிய கல்களும் உதட்டுச்சாயமும் அவள் கட்டியிருந்த பட்டர்கலர் சேலையும் குமாரையே ஒருகணம் திகைக்கவைத்தது.

குமார்கள்னே பட்டுவிடும் போன்ற அழுகுத்தேவதைபோல் காட்சி

கொடுத்தாள் வசந்தி.

"என்னப்பா இப்பிடிப்பாக்கிறியன்....." சிரித்தபடியே கேட்டாள் வசந்தி.

"ஓன்றுமில்லை" என்சிரித்துக்கொண்டு எழுந்துவந்து அவளை இறுகுஅணைத்துக்கொண்டான்.

"கம்மா கிடவுங்கப்பா" உங்களுக்கு ஒரு நேரகாலம் தெரியாது உடுப்பெல்லாம் குலையப்போகுது" எனக்கூறிக்கொண்டே தன்னை விலக்கிக் கொண்டாள்.

மேசையிலிருந்த பரிசுப்பார்சலை எடுத்துக்கொண்டு இருவரும் வெளியேறிறங்கினர். எங்கேயாவது கொண்டாட்டம் என்றால் வெளிக்கிடு வதற்கு குமாரையும், வசந்தியையும்கேட்டுத்தான். இந்த டென்மார்க்கின் ஒன்பதுவருடவாழ்க்கையில் இருவரும் தேடிக்கொண்டது இந்த ஆடமபரங்களும், அலங்காரங்களும்தான். ஏதோநல்லகாலம் மற்றவர்களை ப்போல் ஊருக்குப்பெரிதாகப்பணம் அனுப்பவேண்டியதேவை அவர்கள் இருவருக்கும் இதுவரை இருந்ததில்லை. மைத்தபணமெல்லாம் ஜேர் மன், பிராண்ஸ், சவீஸ் என்று சுற்றிவந்ததற்கும், வீட்டையும் தங்களையும் அலங்காரம் செய்வதற்கும்தான் பயன்படுத்தினார்கள். கடைசியாக அவர்கள் வாங்கிய கார் அவர்களுடைய செல்வாக்கை மேலும் தமிழர்கள்மத்தியில் பிரபல்யப்படுத்தியிருந்தது." மெய்யப்பா இளையராஜா ராஜாதானப்பா...பாருப்பா என்னமாதிரி உவ்வொரு பாட்டுக்களையும் இசையமைக்கின்றன....இது களை இந்தக்காருக்கை கேட்கேக்கை...ஆ..அந்தமாதிரித்தான்.. எனக்களைத் த்துகொண்டே காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.

"கண்டறியாத அந்தப்பாட்டுக்க்கலையைவிட்டிட்டு கவனமாய்ப்பார் த்துக் காரை ஓட்டுங்கோ.....நாடுகிடக்கிறகிடையுக்க உங்களுக்கு கண்டறியாதபாட்டும் இளையராஜாவும்...."

"MAZDA 626 1993" பிளேன் போல பறந்துகொண்டிருந்தது. "என்னப்பா இன் கைக்கு ஒரே குடாய் இருக்கிறாய்.....என் னநடந்தது." மிகவும் சாதாரணமாகவே கேட்டான் குமார்.

"ஓன்றுமில்லையப்பா இன்றைக்கு தெரியாதே....சனமெல்லாம் வருவினம் அதுஇது எண்டு எத்தனையோ கேட்பினம்...கதைப்பினம்....என்னால் இதுகளை தாங்கேளாது.....அதுதான் வரப்பயமாயிருக்கு" என்றாள் மிகுந்த தயக்கத்தோடு.

வேறுவாகனங்களை MAZDA 626 இறைந்து முந்திக்கொண்டி ருந்தது. "ஏன்க்கு எத்தனைநாள் சொன்னான் யாரும்வந்து என்களைத்

ச்சாலும் நீ ஒன்றைப்பற்றியும் யோசிக்கக்கூடாதென்று...இவருள்கொஞ் சப்பேருக்கு.....எனக்கெனிவந்தா.....ஆவேசம்பட்டுக்கொண்டிருந்தான் குமார். சிறிதுநேரம் பாட்டின் சத்தம்மட்டும் கேட்டது."சரியப்பா உதுகளையினைத் து ஒன்றும் கவலைப்படாதே...எனச்சாந்தப்படுத்தினான்.

கார்கள்பல வரிசைவரிசையாய் அடுக்கிவிட்டதுபோல் நிற்பாட்டப் படிருந்தது. பெரும்பாலும் எல்லாம் புதுக்கார்கள்.தமிழர்களுடைய கார்கள் வரிசையோடுவரிசையாக குமாரும் காரரைக்கொண்டுபோய் நிற்பாட்டினான்.

இருவரும் காரரைவிட்டிறங்கி மண்டபத்தைநோக்கி நடந்துகொண்டிருந்தனர். பெரும்பாலும் எல்லாம் புதுக்கார்கள்.தமிழர்களுடைய கார்கள் வரிசையோடுவரிசையாக குமாரும் காரரைக்கொண்டுபோய் நிற்பாட்டினான். இருவரும் காரரைவிட்டிறங்கி மண்டபத்தைநோக்கி நடந்துகொண்டிருந்தனர். பெரும்பாலும் எல்லாம் கறுப்புத்தலைகள்.மண்டபத்தினிறந்து ஆட்களின் இரைச்சலோடு சென்றவாசமும் கமிழந்துவந்துகொண்டிருந்தது. வெளியேசன்று சிகரட்குடித்துக்கொண்டுநிற்கும் சிலபொடியங்கள் குமாரையும், வசந்தியையும் பார்த்து புன்முறைல் பூத்துக்கொண்டனர். குழந்தைகள்பல ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள். "மச்சான் டேய் இஞ்சை வா....வசந்தி! போயிரு...மச்சான் ஒருக்கால்போய் குசினிக்குள்போய் பொடியளை கவனி...சாப்பாடுகளை ஆயத்தப்படுத்து...டேய் அவங்கள்.....கனக்கக்குடிக்கவிடாத...." எனச்சொல்லிவிட்டு மோகன் விலகி விட்டான்.

குமார் குசினிக்குள் நுழைந்தான். வசந்தி சுற்றும் முற்றும் திரும்பிப்பார்த்தபடியே தன்மணிக்கூட்டையும் பார்த்தாள். ஆறுமணியை தாண்டிவிட்டாலும் சனங்கள் குறைவாகவே காணப்பட்டார்கள். அவருக்குத்தெரிந்தவர்களும், அவள் எதிர்பார்த்தவர்களும் பெரிதாக இருக்கவில்லை. அவளை அறியாமல் முகம் பூவாய்மலர்ந்தது. "அப்பா...நிம்மதியாய் இருக்கலாம் என்னினைத்துக்கொண்டு ஒருஆசனத்தில் அமர்ந்துகொண்டாள்.

குழந்தைகள் பலர் ஓடிவிளையாடிக்கொண்டிருந்தார்கள். சிலபொடியன்கள் வைன் போத்தல்களையும், சோடாப்போத்தில்களையும் மேசைகள் மீது அடுக்கிக்கொண்டிருந்தார்கள்.

நேரம் ஏழுமணியை தாண்டிக்கொண்டிருந்தது. சனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து குவிந்துகொண்டிருந்தார்கள்.

எங்கேயோ இருந்து ஓடிவந்த சுயா "வசந்தி எப்படி....இனிப்பார்க்கேலாதடி...நேரம் ஏழுமணியாகச் சூனி கேக்கை வெட்டத்தொடங்கலாம். வரவேண்டிய சனங்கள் வந்திட்டுதுகள் தமிழியும் இனி நித்திரைகொள்ளத்தொடங்கி

விடுவான்.....இனி வெட்டத்தொடங்குவது நல்லது எனக்கூறிவிட்டு விலகிவிட்டாள்.

திரும்பிப்பார்த்த வசந்திக்கு நெஞ்சுதிக்கென அடித்துக்கொண்டது. ஜீயோ இந்தமனுசி வருகுது. ஜீயோ...கடவுளோ...கடவுளோ எனப்பலமுறை மனதில்வேண்டிக்கொண்டு தலையைக்குணிந்துகொண்டாள்.

அவள் எதிர்பார்த்துபோலவே “என்ன வசந்தி இதில....தனிய இருக்கிறாய்...என்றபடி முன் ஆசனத்தில் அமர்ந்துகொண்டாள் சந்திராக்கா. மிமிர்ந்துபார்த்து ஒரு புன்னகையை வரவளைத்துக்கொண்டாள் வசந்தி. இரண்டுகைகள்நிறையவும் சிக்கப்பூர்ந்கைகள் மினுமினுத்து ஜோதித்துக்கொண்டிருந்துமனுசியின் கறுத்த உருவத்திற்கு நகைகள்மட்டும் பளபளத்துக்கொண்டிருந்தன. ஏதோருநாக்கக்கடைக்கு விளாம்பரம்செய்வது போல அவளது அலங்காரங்களும், ஆபரணங்களும் ஜாடைகாட்டிக்கொண்டிருந்தது. அவளோடு வந்திருந்த கடைசிமகளின் உடலிழும் நகைகள் குழங்கிக்கொண்டிருந்தன.

“என்ன வசந்தி கொஞ்சம் வாடிப்போனாய்போல இருக்கு...முகத்திலும் அவ்வளவு சந்தோசத்தை காணோம்—என்? என்னநடந்தது.” என கதையை தொடங்கினா சந்திராக்கா.

“அப்படி ஒன்றுமில்லை” எனக்காதாரணமாகச் சொல்லிவிட்டு எங்கேயோ பார்த்துக்கொண்டாள்.

“என்ன புதினம் அறிஞ்சனியே....மெய்யே துறையற்றசிட்டிலே 42 கழிவாம்...நீங்க எப்ப எடுக்கிறநோக்கம் என ஆர்ப்புதினங்களை தொடங்கினா. தெரியாததைப்போல் தலையைஆட்டிவிட்டு எங்கேயோபார்த்து கையை அடைத்துச்சிரித்துக்கொள்ள வசந்தி பார்த்ததினையை பார்த்துக்கொண்டாள் சந்திராக்கா. வசந்தி ஒன்றுமேபோசாது மெனனமாக இருந்தாள்.

“பிள்ளை...நீ அங்கபோய்வினையாடு” எனத்தன்மகளை அனுப்பிவைத்தாள் சந்திராக்கா.

மெய்யே வசந்தி....எதும் விசேசம்கிசேசம்.....இல்லையேஉங்கபார் உனக்குப்பின்னேவந்த எத்தனையோபேர் பெத்துப்போட்டுதுகள். என் தெரியாமல் கேட்கிறன் ..இப்பெறவிருப்பம் இல்லையோ...மனுசி விடாமல்களைத்துக்கொண்டிருந்தது.

வசந்தியின்முகம் மேலும்மேலும் கறுத்துக்கொண்டது. இதயத்தில் ஆணியால் இறுக்கியதுபோன்ற ஒருவளிப்புதலையெல்லாம் கிறுகிறுத்தது. முன்னுக்குஇருக்கும் சோடாப்போத்திலால்ஸடுத்து மனுசியின்தலையை

அடித்துச்சிதறப்பண்ணவேண்டும் என்று மனம் துடிதுடித்ததுட்டு வெல்லாம் படபடவென பதறிக்கொண்டது.என்னசெய்வது பேசாமல் மொனமாய் பல்லைக்கடித்துக்கொண்டு கைகளையும்மடித்து காலை நிலத்தில் இருக்கி ஊன்றி தனக்குவந்தகோபத்தையும், ஆவேசத்தையும் ஒருவாறு தணிக்க முயன்றான்.

"என்ன வசந்தி ஏதாவது பூச்சிபுழு இல்லையோ ?" மீண்டும் மிகவும் சாதாரணமாகக்கேட்டான்.

"சும்மாய் இரு சந்திராக்காஉனக் குக்கதைக்க வேறு கதையில்லையோ.....? ஆ.....நீயே யோசிச்சப்பார் விசேஷமோ.....விசேஷமோ... என்று எத்தனைத்தடவை கேட்டிருப்பாய்....காணுறால்லா இடத்திலையும் உதைத்தானே கேட்டிராய்....என் எங்களுக்கு குழந்தை ஆசை இல்லையோ? எங்களுக்கும் மற்றவர்களைப்போல வாழவேண்டும் என்று தான்விருப்பம்.வசந்தியால் தொடர்ந்துபேசமுடியாமல் வர்த்தைகளை விழுங் கிவிட்டான்.குரல் தளதளக்க கண்ணிலிருந்து நீர் தாரைதாரையாக வழிந்து வீழ்ந்தது.சந்திராக்காவுக்கு ஒன்றுமேபுரியவில்லைஅவன் அதை எதிர்பார் க்கடவுமில்லை.சந்திராக்கா கொஞ்சநேரம் அமைதியாகவேஇருந்தான்.

வசந்தி! வசந்தி! அப்படி என்னநடந்தது.....என் அழுகிறாய்? மெய் யே.....என் அழுகிறாய்....வசந்தியின் உள்ளக்குழற்றையும் அவளதுவேதனை களையும் புரிந்துகொள்ளமுடியாத வெறுமசடப்பிண்டமாக இருந்தபடியே வசந்தியை அருட்டிக்கொண்டிருந்தான்.

எங்கேயோறின்று சுயா ஓடிவந்து இருவர்அருகிலும் வந்துநின்றான்.சுயாவுக்கு எல்லாமேவிளங்கிவிட்டது.எல்லாமே இலகுவில் விளங்கியம்விடும்.சந்திராக்காவும் வேறுவில்லைபண்களும் அக்கறைபோல் விசாரிப்பதுபற்றியும், அதனால் தான்படும்வேதனைகளையும், துண்பத்தையும் அடிக்கடி வசந்தி சுயாவிடம்சொல்லி வேதனைப்பட்டிருக்கின்றான். அழுதும் இருக்கின்றான்.

"சந்திராக்கா இஞ்சை ஒருக்கா வா.....எனக்கையைக்காட்டி குசினிப் பக்கம் நோக்கின்றந்தான் சுயா.சந்திராக்காவும் பொதுவாக பெரும்பாலான தமிழின்கொண்டாட்டங்களுக்கு தன்னைஅழைத்து "அட்வைல்"கேட்பார் கள்.அத்தோடு தான்தான் பலடிடங்களில் முன்னின்று திறம்படந்தாத்திமுடித்திருக்கின்றேன் என்றும், தான்நடத்திமுடித்ததிருமணங்கள், சாமத்திய வீடுகள், பிறந்தநாள்கொண்டாட்டங்கள்என்எத்தனையோ தமிழ்கலாச்சாரவிழாக்களுக்கு இலங்கைச்சாப்பாடுகள் செய்து பல பெணில்மக்களது பாராட்டுக்களையும் பெற்றத்தையும் நினைத்துக்கொண்டு; சுயாவும் ஏதோ

அட்வைக்குத்தான் கூப்பிடுகின்றாள் என்றிணைத்துக்கொண்டு இறுமாப்பாய் பின்தொடர்ந்தாள்.

குசினிக்குள் சிலபொடியங்கள் கிளாஸ்கரூட்டனும், பியாப்போத்தல்கரூட்டனும் நின்றுகுடித்தபடியே சமையல்வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். குசினிக்குள்ளிருந்த ஒரு அறைக்கதவைதாளிட்டுவிட்டு எடுத்தளடுப்பிலேயே "சந்திராக்கா இப்ப அவள் வசந்தி யோடு என்னக்கைத்தனி...." என ஆவேசத்தோடும் கோபத்தோடும்கேட்டாள். "கதைத்தனி" என்றவார்த்தை ஒருகணம் சந்திராக்காவை ஒருக்குலுக்குக்குலுக்கிலிட்டது."நீ" என்று கயாவோ அல்லது எந்தப்பெண்களோ, ஆண்களோ இதுவரையிலும் சந்திராக்காவைப்பார்த்து சொன்னதுகிடையாது. சொல்லவும் முடியாது. ஆனால் இப்போ கயாவின் கோபத்தையும் ஆவேசத்தையும் கண்டு திண்டாடிப்போன சந்திராக்கா.

"கயா.....என்னென்றால்" ஏதோசொல்ல வாயெடுத்தாள்.

"இஞ்சை எனக்கொண்டும் சொல்லவேண்டாம்.....ஒருவிளக்கமும்தரவேண்டாம். நீங்களும், உங்களைப்போன்றபெண்டுகளும் என்னென்னக்கைத்தப்பியன் எண்டு எனக்கு நன்குதெரியும். என்னென்னக்கைத்துக்கொண்டு திரியிறியான் எண்டும் எனக்குத் தெரியும். இல்லை தெரியாமல்தான்நாலும் கேட்கிறன் நீங்கள் கொஞ்சப்பேர் ஏதோ "ரெக்னிக்" தெரிஞ்சுதான் பிள்ளையளைப் பெறுகின்றியளோ.....?

சந்திராக்காவுக்கு இப்போதுதான் என்னபிரச்சனை என்று சாடையாக தட்டுப்படத்தொடங்கியது. வசந்தி என் அழுதாள் என்பதற்கும், கயா ஏன் கேப்பபடுகின்றாள் என்பதற்கும் காரணம் புரிந்தது.

ஓன்றுமேபோசது மெளனமாய் குனிந்துநின்றாள் சந்திராக்கா.

"ஒரு பெண் ஜான் நீங்களே இன் னொரு பெண் மையையும், உள்ளக்கிடக்கைகளையும், வேதனைகளையும் புரிந்துகொள்ளாத நீங்கள் எல்லாம் பெண்களே அல்லநடமாடித்திரியும் பிசாக்கள். உயிரோடுதிரியும் பச்சைப்பேய்கள். வெறும் தசைப்பிண்டங்கள்.

கொஞ்சம் யோசிசுக்கப்பார் உங்களுக்கே மூன்றுபெண்பிள்ளைகள் இருக்குது கள். நாளைக்கு அதுகள் கயியாணம் முடிச்சு குழந்தைகுட்டிகளைப்பெற்றி ருக்கும் என்று என்ன நிச்சயம். ஜயோ உங்கள்தரவளியோடு கதைத்தால் எனக்கு விசர்தான்வரும் இனிமேலாவது இப்படியானக்கைதகளைவிட்டிட்டு நல்லாயோசித்து மற்றவர்களை கொஞ்சமாவது புரிந்துகொண்டு கதைக்கப்பழகுங்கோ" என்றாள் கயா.

கொஞ்சமேரம் இருவரும் ஒன்றுமே பேசவில்லை.

குசினியில்நின்ற பொடியங்களின் சத்தமும், மண்டபத்தில் பாடிக்கொண்டிருந்த பாட்டின் சத்தமும் இரைந்துகொண்டிருந்தது.

சுயா! எனக்கு இப்பதான் ஓரளவிளங்குகின்றது. இப்படி யோசியாமல் வசந்தியை அடிக்கடி கேட்டுக்கவலைப்படுத்திப்போட்டன்போல....." சந்திராக் காவால் தொடர்ந்து கதைக்கமுடியவில்லை.

சரி...சரி....போய் அதிலே இராமல் வேறுஇடமாய்போய் பர்த்துஇருங்கோ....." எனக் கூறியிட்டு சுயா மெதுவாக விலகினாள். சிறிதுநேரத்தின்பின் பாட்டுச்சத்தம் நிற்க அமைதிநிலவியது. குழந்தைகள் அங்கும் இங்குமாய் த்தாறுமாறாய் ஒடிக்கொண்டிருந்தனர். திடீரென்று எழுந்த பலத்தகரகோசம் ஒருகணம் வசந்தியை திடுக்கிடச்செய்தது. நிமின்துபார்த்தாள் வசந்தி. கேக்கைவெட்டி மோகனும் சுயாவும் குழந்தைக்குத்தீட்டிக்கொண்டிருந்தார்கள். எனதையுமே காட்டிக்கொள்ளாதவள்போல் வசந்தி விறைத்துப்போயிருந்தாள்.

எல்லோருக்கும் ஆட்டுக்கறியோடு புரியாணி வழங்கப்பட்டது. கிழவில் நின்று எல்லோரும் தங்கள்தங்கள் அன்பளிப்புக்களை வழங்கிக்கொண்டிருந்தார்கள். பரிசுகள் கொடுத்த அனைவரும் உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை வீடியோவைக்குள் அகப்பட்டுக்கொண்டனர்.

சனங்கள் மெல்லமெல்ல கழரத்தொடங்கினர்.

மோகனுக்குவேண்டிய சிலபொடியன்களும், ஒருசில குடும்பங்கள்களும் மண்டபத்தைத்துப்பரவுசெய்வதற்காகவும் பொடியளின் மிசுப்பARTYக்காக வும் நின்றார்கள்.

"சுயா! வசந்தியையும் கூட்டிக்கொண்டு நீங்க வீட்டைபோய் நில்லுங்கோ கொஞ்சமெசல்ல நாக்கள் வாறும்" எனக் கூறிக்கொண்டே பொடியள் நிற்கும் இடத்திற்கு போய்க்கொண்டிருந்தான் மோகன்.

தூரத்தில் நின்ற வசந்தியைப்பார்த்து ஈக்கைக்காட்டி வரவழைத்தாள் சுயா.

ஒன்றுமேபோது அருகில்வந்தாள் வசந்தி.

அருகில் இருந்த ஒருக்கதிரையை இழுத்து இருந்தபடியே ஒரு கண்டறியாத பிறந்தநாளால் உடம்பெல்லாம் அடிக்கமுறிச்சமாதிரிநோகுது" என்றாள் சுயா. குசினியில் நின்ற பொடியங்களின் சிரிப்பொலியும், கலகலப்பும் காற்றோடு கலந்துவந்தது.

"வசந்தி! சந்திராக்காவைக்கூட்டிக்கொண்டுபோய்நல்லகிழியல் குடுத்தனான்.

அவ்வை அக்கா என்றுசொல்லவும் வெட்கமாயிருக்கு.அவ ஒருநாளும் எங்களோடை முகம்கொடுக்காத அளவுக்குத்தான் பேசியிருக்கிறன். வசந்தி! நீ எதையும் நினைத்து கவலைப்பட்டுக்கொள்ளாது...எதற்கும் நீ மனம்தளராமல் இருந்தால்தான் இவ்யனைப்போலஆக்களை அடக்கலாம்..." வசந்தி ஒன்றும்பேசாது மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தான்.

வசந்தி! நான் உனக்கு நெடுகச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறனான்.இண்டைக்குத்தான் சந்தர்ப்பம் வந்துள்ளது.

"வசந்தி! எங்கடனூரில் ஒரு குடும்பத்திற்கு கலியாணம் முடிச்சு 18 வருசத்துக்குப்பிறகுதான் ஒரு குழந்தை பிறந்தது.அதேபோல இன்னொரு குடும்பம் குழந்தைஇல்லைஎன்று எங்கேயோ ஒரு குழந்தையை வாங்கி வளர்த்தவை....அடுத்த 2 வருசத்திலவர்களுக்கும் ஒரு குழந்தைபிறந்தது. வசந்தி இதைஏன் சொல்லுறநனண்டால் குழந்தைபிறப்பதற்கு இப்படி இப்படித்தான் முடிவானது என்று ஒன்றுமில்லை.இப்பிறக்காதது இன்னும் கொஞ்சக்காலத்தின்பின்பு பிறக்கலாம்.என் அடுத்தவருசமும் பிறக்கலாம்.

இஞ்சூபார்எத்தனைபேர் தங்களுக்கு ஆண்குழந்தைபிறக்காதா என்று ஏங்கீக்கொண்டிருக்கினம். ஆண்குழந்தையுள்ளவர்கள் தங்களுக்கு பெண்குழந்தை பிறக்காதா என்று நினைத்துக்கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

நீ குழந்தை இல்லை என்பதை நினைத்துக்கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறய்.....ஆனால் நாங்கள் குழந்தையைபெத்துப்போட்டு கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறம்.

வசந்தி! எங்கடதிந்தச்சமுதாயம் வயிற்றில் குழந்தைண்டாக பிரச்சனை களைத்தொடந்கிவிடுவினம்.வயிற்றைப்பார்த்து இது ஆண்குழந்தை என்று ஒருசிலர்.....சீ.....சீ.....இதுபெண்குழந்தைதான் என்று தொடந்கிவிடுவினம். பின்பு குழந்தை பிறந்தவுடன் ஆஸ்பத்திரிக்குவந்து குழந்தையைப்பார்த்து ஒவ்வொருக்கதை.....பின்பு பல்லுமுளைக்க ஒருக்கதை.....நடக்கழிருக்கதை.. ஜீயோ.....வசந்தி இதுகளைக்கேட்டு என்றாது புளிச்சுப்போச்சுது.இப்பார்நான் ஒருத்தற்றைக்கதைக்கும் காதுகுடுக்கிறதில்லை.

வசந்தி! சாதாரண ஒருக்குழந்தையை பெற்றிருக்கின்ற எங்களையே எத்தனை கதைகேட்கினம்.அதுபற்றிக்கதைக்கினம்.ஒருவலதுகுறைந்தபிள்ளையை பெற்றெடுத்தா...கடிச்சே திண்டிடுவாருகள் இந்த நாய்கள்.

வசந்தி! எல்லாவற்றையும் கேட்டு அனையாமல் நின்றாள். வசந்தி! நீ இருந்துபார் இன்னும் கொஞ்சக்காலத்துக்குள் எங்களைப்போல பிறந்தநாள் கொண்டாடுவீர்கள்.கதைத்தபடியே ஜக்கற்றுக்களைளடுத்துக் கொண்டு இருவரும் வெளியில் இறங்கினார்.

முற்றும்

ஒன்றுபீடு

ஒம் நிலம் விட்டு

நகரின்று ஓரடியின் பொலு
எண்ணுயிர் பிரிஞ்சிதால்
ஒன்றுவான்று தகர்த்து
விவடத்து என்றும்.

படுவான் கருவிஞ்சு
ஒந்தவர்கள் வந்து என்கள்
நிலத்தாற்றியன்றும்
உழிஞ்சிக் கொடுத்தால்
நீர்த்து நிலத்து
ஏசுத்தும் நிடங்கின்றது.

நிலாப் பிற்கால் இப்
நிலத்தேடுயலைத்தும்
நீர்த்த நிலத்தடியில் ராம்
நின்ற முயாங்கும் குறையா.

ஒத்துவக்கால் மட்டும்
பாவுண்ண கன்!
நிலவ ஏதாடர்த்தும்...
வெறுப் பே திடுப்பாகிப் போன ஒரூர்
நிலந்தேடு தாமனைதல்
பீடுகை போல். வெட்டுத்தாக்குப்போல்.

ஒம் நிலம் விட்டு
ஒன்று கொண்டு
ஏனும் யாறிக் குறையு ராகன்னும்.

ஒம் நிலம் விட்டு
ஒரு தகர்த்து
ஏமதுயினர கீழும் ஏதுதல்.

வொக்காதன். ச.



புதிய வாழ்வின் கதந்தீர் கீத்தை கிளைத்துக் களிக்க நோழியரை அழைத்த விவரமணி தற் கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்தது மாத்திரமல்ல; "எனது கைக் கீட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்து விட்டேன்" என்று 'நன்னடையாளங்களை' அழித்துக் கொண்டு விட்டார்.

பல்வித நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க இயலாமல், விரும்பாமல் உலவிப் பலர் தற்கொலை செய்து கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களுள் கவிஞர் விலரும் அடங்குவர். விவரமணி இவ்வகையில் ஒருந்தி. அமெரிக்கப் பெண் கவிஞர் சில்லியா பிளாத்தினுடைய தற்கொலையைப் போன்றது.

தற்கொலையை, ஏன் செய்விராக்கள் என ஆய்வது இங்கு நோக்கமல்ல. ஆளால், சிவரமணியின் கவிதைப் போக்கின், கருத்து நிலைப்பட்ட வளர்க்கி அவரை இந்தகைய தற்கொலையில் கொண்டு கொண்டு விடுவிற்கு. அது குறித்த மனவெழுச்சிகளை இங்கு பதிவதே நோக்கம்.

சிவரமணியின் தற்கொலையும்

சிவரமணியின் கவிதையும்

சழுத்தின் கவிஞர் (ச. வில்வாத்தினம்):
"எக்டயும் எகிர்க்காள்.
முகம் திருப்பாடு.
மனஞ்ச கவிஞராடு.

என்று கவிதை பாடினார்.

சழுத்தின் கவிதைப் பாடும்பரியம் வாழ்வின் மீதான நம்பிக்கையைப் புலப்படுத்துவது. வாழ்தலின் நேரவையை வலியுறுத்துவது. வாழ்வு அதன் மீதான அழித்தம், நெருக்குதல்கள். அதனை எதிர்கொள்ளவும், வாழ்ந்து முடிந்தல். இது எம்கவிதைப் பாணி. அதனால் நான் சண்முகம் சிவலிங்கம்,
"மரங்குதல் வாழ்வோம்"

என்றார்.

மகாகவி யின் கவிதைகள் வாழ்வின் மீதான நம்பிக்கையை, மனிதன் உயர்வை தனது பாடுபொருளாக்க கொண்டவை. அவரது அளவித்துக் கவிதைகளும் நம்பிக்கைகளை தொவிப் பொருளாகக் கொண்டவை. புதியதொரு வீடு, கோட்ட முதலான நாடகங்களிலும் அத்தகைய பண்பைக் கவனிக்கலாம். தன்பற்றிய கவிதையில் கூட.

"வாழ்வேன் மடியும் வரை"

என்றான் கூறுவிறார்.

முருகையென், நூம்மான், நீலாவனான், சிவசேரம், ஜெயபாலன், சேரன் போன்றோரின் கவிதைகள் கூட அவநம்பிக்கை தொவிப்பனவாக இல்லை.

தனது சிறுக்கைகள் ஷடா பெரும்பாலும் டிரிக்டி கைய்த் தொற்ற வைக்கிற யேகராசா கூட தற்கொலை செய்து கொண்ட கவிஞர்களான மாயா கோவங்களி, சங்கம் புலூ ஆலிய கவிஞர் பற்றிக் குறிப்பிடுகின்ற போது,

“சுய்கம் புயை,
உனது தென்றை
முட்கள் சிழித்த காத அறிவேன்....
மாயாகோவல்ஸ்டி-
வாழ்வும் நாலும் பிரிந்தனம்...”
என்று தொடங்கி,
ஆயினும்,
உம்புமி தொடரேன்.”

என்று முடிக்கிறார். அப்போது கூட இவர்களின் தற்கொலை கூட பிள்பற்றப் பட வேண்டிய தொன் நல்ல என வலியுறுத்துவிறார்.

ஆளால் ஈழத்துக் கவிதைப் போக்கிலிருந்து விவர மணி யின் கவிதை மாறுபட்டது. தொடக்கத்தில் நம்பிக்கைத் தொனியைத் தெரிவிக்கிற அவர் கவி தைகள் போகப் போக அவுந்மிக்கையை, நம் பிக்கை வர்த்தியை. விரக்தியை தெரிவிப்பனவாக அளம்விட்டார்.

இந்த மாற்றம் எதாளால் நிகழ்வின்றது? தித்திரலோ பிள்ளைகளுக்கு கூறுவின்றார். “விவரமணியின் ஆளு மையும், கவிதைகளும், அவரது தற்கொலையும் எழுப்புவிற் விளாக்கனும், உணர்த்துவிற் செய்திகளும் எமது ஆழ்ந்த அக்கறைக்கு உரியவை.”

விவரமணி கவிதைகள் எனும் இக் கவிதைத் தொகுப்பு, தித்திரலோ மெள்ளாகுரு அவர்களால் பதிக்கப்பட்டு, பெண்கள் ஆய்வு வட்டத்தினால் வெளியிடப்பட்டது.

தித்தொகுப்பிலுள்ள கவிதைகள் 1985- 1990 இற்கு இடைப்பட்டவை. 19.05.1991 அன்று விவரமணி நாளை வீட்டில் தற்கொலை செய்து கொள்கிறார்.

1985, 1986 ஆம் ஆண்டுகளில், இவர் எழுதிய கவிதைகள் வாழ முயற்பஸ்வ. வாழப் போகாடு பஸவ. போராட்டத்தை வாழ்வாக்க சொன்னதவை.

திவ்வாண்டு காலக் கவிதைகள் தன் கவித்துவத்தில் பவுவிமுற்றிருப்பினும், நம்பிக்கையை, போரை, போர்மதான வெற்றியை செய்தியாக அறைவின்றன.

விவரமணியின் வரிகள் சிலவற்றைக் கவனியுங்கள்:

1. “என்கள் கரங்களை -ஒன்றாகப் பிள்ளைத்துக் கொள்வோம்” (1985)
2. “நாங்கள் பெறுவோம் விடுதலை ஒன்றை” (1986)

3. “நாளைய உலகெண்ணும்

இனம் தேசத்தில் நிச்சயம் மணம் வீசும் (1985)

4. “அந்தப் புதிய உலகம் மனிதனர் நோக்கி வரவேற்புக் கருவின்றது” (1985)

5. “புதிய வாழ்வின் கந்திர தீத்தை இசைத்துக் கணிப்போம் வாகுங்கள் நோழியரே” (1986)

6. “இருன் திறைத் தயங்க பயங்கரங்களின் ஊடாக நான் வாழ்ந்தேன் இன்னும் வாழ்வின்றேன்” (1986)

இன்னும் நிறைய வரிகளை உதாரணமாக்கிக் கொண்டு போகலாம். இன்னொரு புறத்தில் சொன்னால் இவை கோஷங்களாக்க கூட அமைவின்றன. ஆளால் வாழ்வை எதிர் கொள்ளல் இக் கவிதைகளின் பிரதான செய்தியாகின்றது.

ஆளால் 1989, ஆம் ஆண்டு விவரமணி எழுதிய கவிதை வரியைக் கவனியுங்கள். இப்போது அவர் கவிதைகள் கவிதையாக, கவித்துவத்துடன் உயரிப்புடன் இயங்குவதையும் கவனிக்கலாம். நம்பிக்கையற்ற கவிதைகள்.

1. “மனிதர் பற்றிய மனிதத்தின் அடிப்படையில் வாழ்வதை மறந்தோம்.” (1989)

2. “என்னிடம்

நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க வார்த்தைகள் இல்லை...

நான்கள் காலையில்

குரியன் உதிக்குமா என்பதில் கூட சந்தேகம்..” (1989)

3. “நாளைக்குத் தோண்றுவிற் ரூபியன் பற்றி என்ன முடியாது” (1989)

4. “நான்

எனது நம்பிக்கைகளுடன்

தோற்றுக் கொண்டிருக்கிறேன்” (1989)

5. “நாங்கள் எழுந்தோம்- உலகை மாற்ற அல்ல.

மீண்டுமொரு இரவு நோக்கி..” (1989)

இரு கவிதைப் போக்குகளுக்கிடையேயும் எவ்வ

எவு பாரிய வேறுபாடுகள்? ஒரு புறம் வாழ்வின் மீதான நம்பிக்கைக்கு மறுபறும் அவநம்பிக்கை. இதற்கான காரணம் யாது?

அரசியல் மாற்றங்களை இங்கு முக்கிய காரணமெனக் கொள்ளலாம். 1986 இன் இறுதி வரை (1986 டிசம்பர் 13 ம் திங்கி ச.பி.ஆர்.எல்.எப். புலிகளினால் அழிக்கப்படுவின்று.) ஓரளவுக்காலது ஜனநாயகம் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் நிலவியது. பின்னால் புலிகளின் அரசு நிலவிய காலத்திலும் இந்திய அமைப்பை வந்த காலத்திலும், யாழ்ப்பாணப் பிரதேசத்தை அராஜக்மே குழந்தைகளும் இது யாவரையும் பாதித்தது. சிவரமணி எனும் கவிஞரையும் பாதித்தது.

ஆனால் 'புதிய வரலாறும் நாமே' படைப்போம்' என்றபடி இதிலிருந்து மெண்டவன் மனிதன். வாழ்முயன்றவன்.. 'வாழ முயன்றதனால் 'வைத்தியத்திலும் பர்த்து யாழ்ப்பாணம்' என்றார் மகாகவி ஆனால், சிவரமணி நம்பிக்கையற்றுப் போவிறார். 1986 இல் பெண்கள் ஆயுவு வட்டத்தில் உயிர்ப்புடன் இயங்கு கிறார் சிவரமணி. அதனையும் இங்கு குறித்துக் கொள்ளுதல் வேண்டும்.

அவர் வாழ்வும் அவர் கவிதையும் இரு வேறுபட்ட தல்ல. இதனால் அவர் வாழ்வின் போக்கும் கவிதைப் போக்கும் சமத்தைத்தில் இயங்குகிறது. இதனால் பூதவில் வாழ்வின் மீதான பிடிப்பு, நம்பிக்கை, அடுத்து வழிவதற்கான போர், போரில் தோல்வி புற்றால் வாழ்வின் மீதான அவநம்பிக்கை, விரக்கி பின் தற்கொலை, தன்னடையாளம் எதுவும் உலகில் இருக்க விரும்பாத குரும். சிவரமணியின் வாழ்வின் யதார்த்தம் இதுதான்.

என்னதான் சப்பெக் கட்டு கட்டினாலும் சிவரமணி நன் வாழ்வின் ஊடாக உலவிற்கு விட்டுப் போயிருக்கும் செய்தி தான் என்ன? தற்கொலை செய்து கொள்கிற ஆயிரக் கணக்காணோரில் ஒருவர்கள் இவர். பெண் கவிஞர். பெண்நிலை வாதத்தில் ஈடுபாடு கொண்டவர். பெண்களை ஆணாதிக்கத்திற்கெழி ராள போரில் ஈடுபடுமாறு அனால் கூலவும் விருத்தார் இவரை நம்பி வந்திருந்த பெண்களுக்கு இவர் கூறும் செய்தி என்ன? "வாருங்கள். வாழ்வில் நம்பிக்கை வையுங்கள், பின் விரக்கியடையுங்கள், தற்கொலை செய்து கொள்ளுங்கள்." இதுவா செய்தி?

தோழர் மாசேதுங் கூறுவிறார்; "தற்கொலை பற்றிய எனது கருத்து அதனை நிராகரிப்பதாகும். முதலில் மனிதனின் குறிக்கோள் வாழ்க்கையைத் தேடுவதாகும். இந்த இயற்கையான போக்கிறகு எதிராகச் சென்று மராத்தைத் தழுவிக் கொள்ளக்கூடாது. 'இரண்டாவதாக சமூகம் மக்களுக்கு எந்த நம்பிக்கை வையும் வழுங்காத ஒரு உண்மை நிலையிலிருந்து தான் தற்கொலை நிகழ்வுகள் இடம் பெறுவின்றன. எனிலும், ரீ இழந்து போன நம்பிக்கைகளை மீட்பதற்காக முகத்துக்கெறிராகப் போராடியோயா வேண்டும். நாம் ஒரு போராட்டத்திலேயே மராணிக் கேள்வேண்டும். தனது சொந்த உயிரை தானே எடுத்துக் கொள்வதை விட ஒரு போராட்டத்தில் கொல்வப்படுவது எவ்வளவே உயர்ந்துதான். போராட்டத்தின் குறிக்கோள் மற்றவர்களால் கொல்வப்படுவது அல்ல. மாறாக உண்மையான ஆளுமையை நிலையிறுத்த அவாவுதலேயாகும்.'"

தோழர் மாசேதுங்கின் மேற்குறிப்பிட்ட வார்த்தைக் குருக்கு விளக்கம் தேவையில்லை. இவ்வாக்கியங்களின் பின்னணியில் சிவரமணியின் தற்கொலையை நோக்குவிற் போது, ஏதங்கூட்டாது இருக்க முடிய வில்லை.

சித்திரரேலோ மெளனகுரு தனது முன்னூரையில் சிவரமணியின் ஆளுமையிலைது. பலவேறு பரிமாணத் தன்மையைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் கூட, இத்தற்கொலை பற்றிய தனது கருத்தை முன் வைக்கவில்லை. இத்தொகுப்பை வாசிக்கிற போது சிவரமணியின் கவித்துவத்தின் வளர்ச்சியை நாம் காண முடிகின்றது. இயற்கையை மறுவதித்து இம்மரணமானது நீண்ட துயர் எழுப்புவது.

சிவரமணியின் தற்கொலை தொடர்பாக 'சிவரமணி யும் தற்கொலையும்' எனும் தலைப்பில் முறித்தி யானாந்தன் அவர்கள் 13.02.1994 நிகைன் வார மாஞ்சரியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இவ்வாறான தற்கொலைகளை ஊக்குவிப்பதாக அவர் கட்டுரை அமைந்திருந்தது. தூர்க்கையிலிருந்து மா ஒவரை உள்ள அறிஞர்களின் கருத்தைத் திரட்டி இவ்வாறான தற்கொலை சரியானது; போற்றப்பட வேண்டியது என அவர் வாழிட்டார். கட்டுரையை முடிக்கிற பேர்து கூட "தற்கொலை செய்து கொண்டு விட்டதால் மட்டும் எவ்வாறு சிவரமணி கோழையாவி விடமாட்டாரோ அதே போல் போலிக்குரும் போக்கிரிக்கும் 'உயிர் கொண்டு' திரிவதால் மாத்தி

ஏமே வீர்களாகி விடப் போவதில்லை" என யாரையோ குறித்துத் தாக்கியும் எழுதினார்.

நல்வது நண்பரே, கட்டுரையின் தொடக்கத்தில், "அராஜகம் கோர் நாத்தனம் புரியும் ஒரு அந்தகார வெளியில் ஒரு சின்ன விளக்கப் பிடித்துக் கொண்டு போக முனைந்த அவர்ஸ..." என்ற எழுது கிணந்து. அராஜகம் பற்றிக் கலைக்கிந்து, இதே அராஜகம் தந்தின் விவைதங்கள் ஊன்றப்பட்டுக் கொண்டிருந்த

காலமான 1982 இல், ஜனவரி மாதம் 02ம் திங்கி இதே அராஜகவாதிகளால் கந்தரும் கட்டுப் கொல்லப் பட்டார். நண்பரே, ஞாபகமிருக்கிறதா? அந்த அராஜக்கலை எவ்வளவு நூர்ம் ஆதரித்தீர்கள் என்று? அத்தனை ஆதரித்துத் துண்டுப் பிரசரமும் எழுதிக் கொடுத்தீர்கள்.

இப்போது கறூங்கள் யார் போக்கிரி- யார் போவி என்பதனை?

அன்புடன் சுங்கீவ் ரஷ்யர்களுக்கங்க.

"சிவரமணி ஒடு சேந் சுத்தாது போதும்" என்ற சிங் நட்டுரை கண்டா நூயங்கந்திஸ் வெங்கங்கந்தா. "சிவரமணியின் நூத்தொவையும்" சிவரமணியின் குவினதையும்" என்ற சிங்கின் ரிஸ் வெங்கங்கான நட்டுரைக்கு அனுப்பிய பதில் குப்போரை இது. மாற்றுக் குடுத்துக்கந்தாம் டாநியப்பநாங் அரியப்படும் சர்நிகர் இப்பதிஸ் நட்டுரையை போடாது மஜுத்துங்கா. அதன் பின்னரே நூயங்கந்திஸ் விது வெங்கங்கந்தா. தங்கர் அரிசு ஆக்காக அனுப்பிய வைக்கன் ஆன்.

**அன்புடன்
சுந்தன்**

இப்பிரு குப்போரை நைளையும் சுங்கீவ் வாசகர்களுக்காக கிடை பிறகாக்கின்றோம்.

சிவரமணி ஓரு முறை செற்றந்து போதும் முறிந்தியான்துவன்

இளங்கவிஞரு சிவரமணியின் தற்கொலை புகலிட வெளியீடுகள் பலவற்றில் விவாதங்கூக்கு உள்ளாக்கப்பட்ட ஒன்று. சிவரமணியும் தற்கொலையும்: துர்க்கைவுமிலிருந்து மாவோ வரை (அஆஜி 13) என்ற தலைப்பில் மு. நித்தியானந்தன் எழுதிய கட்டுரை காத்திரமான தகவல்களை உள்ளடக்கியது. தாகம், தினகரன் இக்கட்டுரையை மறுபிரசரம் செய்திருந்தன. தமிழ் விமர்சனத்துறையில் பல வருட காலம் உழைத்து வரும் மு. நித்தியானந்தன், சிவரமணியின் தற்கொலையும் சிவரமணியின் கவிதையும் என்ற தலைப்பில் சரிநிகர் பத்திரிக்கையில் வந்த கட்டுரை தொடர்பாக அதற்குப் பதிலாக சிவரமணி ஒரு தடவை செத்தது போதும் என்ற இக்கட்டுரையை எழுதியுள்ளார்)

எங்கள் வீட்டின் முன்வாசாலில் நின்றிருந்த வயதுபோன பெரிய கறுத்தக் கொழுப்பான் மாமரத்தின் குழுமமையான நிலில் ஒரு பதின் மூன்று, பதின்நான்கு வயதுச்சிறுமியாக வெள்ளை யுனிபோமில் வெட்கங் கலந்த சிரிப்போடு நிற்கும் சண்டிக்குழிப்பாடசாலைச் சிறுமியாகத் தான் சிவரமணி என் நினைவில் தெரிகிறார். அவனை சாரி கட்டிய பெண்ணாக கவிதை எழுதுபவளாகவெல்லாம் நான் அறிய நேர்ந்தது மிகப் பிந்தித்தான். அவன் மரணத்த செய்தியுங்கூட அவனுடைய மிக நெருங்கிய தோழி எனக்கு எழுதிய கடிதத்திலிருந்து நான் அறிய வந்ததுதான். என்மனதில் ஒருபாடசாலைச் சிறுமி என்ற சித்திரப் படிமத்திலேயே உறைந்து போய் விட்ட சிவரமணியின் மரணம் குறித்து நான் தனிப்பட்ட முறையில் பெருந்துயருற்றேன். மிகச்சிறந்த கவிஞருயாக விகித்திருந்த அவர்கள் அப்படிச் செய்து கொண்டார் என்ற கேள்வி என்னை அலைக்கழித்தது. அந்தப் பெண்ணின் இழப்பை யார் ஏற்றல் கூடும்? அவின் மரணத்தின் மீது ஒரு ஒற்றைவரி நிராகரிப்பை மட்டும் செய்துவிட்டு என்னால் அமைதி காண முடியவில்லை. அந்தப் பெண்ணின் மீது கோபம் கொள்ளவும்

முடியவில்லை. தற்கொலையை நான் பூரணமாக நிராகரிக் கின்றேன். இவைஸல்லாம் தற்கொலை நிகழ்வு குறித்த ஒருவரின் அபிப்பிராயத் தீர்ப்பு மட்டுமே. ஒரு யுத்தச்குழலில் இத் தற்கொலை நிகழ்விற்குப் பின்னால் எத்தகைய காரணிகள் செயற் பட்டிருந்தன என்ற விவகாரம் மிகவிரிவானது.

யாழ்ப்பாணத்தின் போர்க்காலச் சூழல் அங்கு எத்தகைய உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்று உள்நோய்ச்சிகிச்சை நிபுணர் தயா சோமசுந்தரம் ஆராய்ந்து வெளியிட்ட முடிவுகள் தினைப்பை ஏற்படுத்துவன. சிக்கலான பல காரணிகள் செயற்பட்டுக் கொண்டிருந்த ஒரு குழலில் சிவரமணி விவகாரம் மிகுந்த சமூகப் பொறுப்புணர்வோடும் இத்தகைய ஒரு சாவக்கு இலக்காகிப் போனவர் மீது ஆழங்க அனுதாபத்தோடும் நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மனித மனத்தின் விசித்திரப்புதர்களை இருண்ட மையங்களை-அடிமன ஆழங்களை-மனக்குக்கை ஒவியங்களைச் சிலவேளைகளில் தரிசித்தும் பல சமயங்களில் துளாவியும் இடறியும் இடறியும் தவ்விப் பாய்ந்தும் அறிய முயலும் மிகக்குறைமையான பணி அது.

யாழ்ப்பாணத்தின் போர்க்காலச் சூழல் அங்கு எத்தகைய உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்று உள்நோய்ச்சிகிச்சை நிபுணர் தயா சோமசுந்தரம் ஆராய்ந்து வெளியிட்ட முடிவுகள் தினைப்பை ஏற்படுத்துவன. சிக்கலான பல காரணிகள் செயற்பட்டுக் கொண்டிருந்த ஒரு குழலில் சிவரமணி விவகாரம் மிகுந்த சமூகப் பொறுப்புணர்வோடும் இத்தகைய ஒரு சாவக்கு இலக்காகிப் போனவர் மீது ஆழங்க அனுதாபத்தோடும் நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மனித மனத்தின் விசித்திரப்புதர்களை இருண்ட மையங்களை-அடிமன ஆழங்களை-மனக்குக்கை ஒவியங்களைச் சிலவேளைகளில் தரிசித்தும் பல சமயங்களில் துளாவியும் இடறியும் இடறியும் தவ்விப் பாய்ந்தும் அறிய முயலும் மிகக்குறைமையான பணி அது.

பாய்ந்தும் அறிய முயலும் மிகக் கடுமையான பணி அது.

'சிவரமணியின் தற்காலையும் சிவரமணி மின் கவிதையும்" என்ற தலைப்பில் "சரிநிகர்"(மார்ச்10.-23.1994) பத்திரிகையில் மாதவன் என்ற அ.ரவி என் பவர் எழுதிய கட்டுரையைப் பார்த்தேன். மரவள்ளிக்கிழவுகு பயிரிடுவது எப்படி என்பதற்கான கட்டுரையை எழுது வதைவிடக் குறைந்த காலஅவகாசத்தில் இந்தமாதிரிக் கட்டுரை களைத் தயார் பண்ணிவிடலாம். ஒரு பிரேத விசாரணை அதிகாரியின் மென்னுணர் வைத் தொலைத்துவிட்டு ஒரு கவிஞரு மின் ஆத்மாவையே குதறியிருக்கும் மாதவன் போன்ற பேரவழிகளின் கைகளில் தனது கவிதைகளுக்கு இத்தகைய அவஸ்தை நேர வேண்டாம் என்ற நோக்கத்தில் சிவரமணி தனது கவிதைகளையே அழித்துவிட்டுப் போய் விட்டாரோ என்றுதான் என்னத் தொன்றுகிறது.

"தற்காலை செய்தது மாத்திரமல்ல எனது கைக் கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்து விட்டேன்" என்று அதிக பட்சக் குற்றச் சாட்டையும் மாதவன் சிவரமணி மீது கமத்துகிறார்.

டால்ஸ்டாய் தனது புத்துயிர்ப்பு நாவலைத் தவிர மற்ற எல்லாக் கிருஷ்டிகளையும் அழிக்கச் சொல்லி மிருக்கிறார். ஜேர்மனிய எழுத்தாளன் காஃப்கா இன்னும் ஒருபடி மேலேபோய் தனது சிருஷ்டிகள் அனைத்தை யும் அழித்துவிடச் சொல்லி மிருக்கிறார். இதனாலெல்லாம் இவர்கள் சமூகத்துரோகி களாகவோ, குற்றவாளிகளாகவோ ஆகி

விடுவதில்லை. இந்த மேதைகள் எல்லோருமே இப்படிச்சொல்லி யிருந்தாலுங்கூட அவர்களின் சிருஷ்டிகளைக் கொரவிக்க எழுத்துலகம் தயாராகவே இருந்திருக்கிறது.

"என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும் சிவரமணி தன் வாழ்வினாடாக உலகிற்கு விட்டுப் போயிருக்கும் செய்திதான் என்ன?.... இவரை நம்பி வந்த பெண்களுக்கு இவர் கூறும் செய்தி என்ன? வாருங்கள் வாழ்வில் நம்பிக்கை வையுங்கள். தற்காலை செய்து கொள்ளுங்கள்.. இதுவா செய்தி?" என்று மாதவன் தனது கட்டுரையில் ஆவேசமாய் கேள்வி எழுப்புகிறார்.

"சிலரிற்கு தற்காலை செய்து கொள்வதைத் தவிர வேறுவழியில்லை" என்று இதே நபர் "ஒரு சிட்டுக்குருவி அல்லது அணிற்குஞ்சு" என்ற தொடரில் எழுதி வைத்திருப்பதை தற்காலைக்கு சப்பைக்கட்டு கட்டுவது என்று யார் வாதடமுடியும்?"பாலஸ்தீன்க் கவிதைகள்" படிக்காத -கவிதைபற்றி நாலுவார்த்தை எழுதமாட்டாத இளவயதினர் எல்லாம் தாம் தாமறந்த இயக்கங்களில் இணைந்து, போராடித்துவண்டு, புலம் பெயர்ந்து, விரக்கியுற்று உலகெல்லாம் உழைந்து திரியும் குழலில்- இதெல்லாம் பட்டுக்கொள்ளாமல், தமிழ் பாடத்திற்கும் ஒழுங்காய் ரியூசன் போய், அரிதின் முயன்று யாழ். பல்கலைக்கழகத்தில் பிரபட்டம் பெற்று, அந்தப்பட்டம் பெற்றதற்காய் தன் மண்ணை யில் உதிர்த்த ஒவ்வொரு மறியுக்கும் சீதனச் சந்தையில் கொழுத்த விலைபேசி, ஒருபுறம் ஷல் அடிவிழ், மறுபுறம் அரும்பெருஞ் சீதனக் கல்யாண

ஷர்வஸத்தில் ஷர் சிரிக்க, எந்த விவஸ்தையும் இல்லாமல் யாழ்ப்பாணத் தில் உலா வந்த இந்த மாதவப் புதல்வர் ரவி சிவரமணியின் வாழ்வில் செய்தி தேடப் புகுந்திருப்பதுதான் விந்தை.

தற்காலை செய்து கொள்பவர்கள் எல்லாரும் உலகுக்கு விடும் செய்தி தற்காலை செய்து கொள்ளுங்கள் என்பதுதான் என்ற இந்த நபரின் முடிவு பித்துக் குளித்தனமானது என்றாலும் கருத்துச் சுதந்திரத்தின் பேரில் அவர் இந்தகைய அபிப் பிராயத்தை வைத்துக் கொள்வதைப் பற்றி நாம் எதுவும் செய்வ தற்கில்லை.

“சரிநிகரின்” சகோதரப் பத்திரிகையான “யுக்திய” இதழில் “மரணத்தின் காலடி யிலிருந்து இரத்தத்தாலும் கண்ணி ராலும் ஒப்பமிடும் விவசாயின் நிருபம்” என்ற தலைப்பில் சி.தொடவத்தை எழுதி பிருக்கும் கட்டுரையையாவது (தாயகம் 4.03.94. தமிழாக்கம் செ.லோகநாதன்) குறைந்தபட்சம் மாதவன் வாசித்துப் பார்த்திருக்கலாம்.

விவசாயத்திற்காக வங்கியிலிருந்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் முதியன் சலாகே ஜினதாச என்ற 50 வயது விவசாயி கிருமிநாசினி அருந்தித் தற்காலை செய்துகொண்டு விட்டதால் அவர் உலகுக்கு விடும் செய்தி வங்கிக் கடனை ஒழுங்காகத் திருப்பிக்கட்டிவிடுங்கள் என்று ஒருவர் முடிவுக்கு வருவது எத்துணை அபத்தமானது.

மாத்தனையில் ஒரு விவசாயி தனது தக்காளிப்பழங்களை நல்ல விலைக்கு விற்றுக் கொள்ள முடியாது தற்காலை

செய்துகொண்டால் அவர் உலகிற்கு விடும் செய்தி, “தக்காளியை கிலோ பதினெண்நது ரூபாய்க்கு விற்று விடா திரிகள் “என்றே “தக்காளியிலை மார்க்கட்டில் விழுந்து விட்டால் தற்காலை செய்துகொண்டு விடுங்கள்” என்றோ அர்த்தப்படுத்திக் கொள்ளும் பேதமை எவ்வளவு நகைப்பிற் கிடமானது.

தற்காலை செய்து கொண்டு விட்ட முதியன் சலாகே ஜினதாச என்ற விவசாயி யை “நீர் உலகிற்கு விடுத்த செய்தி இதுதானா?” என்று கட்டுரையாளர் தொடாவத்தை கறுவிக் கொட்டவில்லை. “உலகத்துக்கு தாம் வேண்டப்படாத வர்கள் என்பதை இன்றுதான் அவர்கள் முதற்தடவையாக அமிகின்றனர். தமக்குத் தாமே மிகவும் பாரமானவர்கள் என அவர்கள் இன்று அறிந்துள்ளனர்... இது தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல” என்று கூறும் தொடாவத்தை இம் மரணங்களின் பின்னணியில் இயங்கும் முழு உலகின் சமூக, பொருளாதாரக் கட்டமைப்பை நோக்கித்தன்பார்வையைத் செலுத்துகிறார். தன் ஞானத்தின் அப்பாற்பட்ட இம்மாதிரி ஆய்வுகளை தற்காலைக்கு சப்பைக் கட்டுவது என்று மாதவன் போன்றவர்கள் மிகச் சுருவாகத் தீர்ப்பு வழங்கி விடுவார்கள்.

குருநாகலை மாவட்டத்தில் உள்ள கொக்கரல்ல என்னும் கிராமத்தில் கடந்த 1993ம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசெம்பர் வரையும் 128 பேர் தற்காலை செய்து கொண்டுள்ளமை குறித்து வஜிர் கல்தூரி என்பவரின் துணையுடன் நந்தன வீரத்ன “ராவய” இதழில் (தாயகம் 18.02.94) எழுதியிருக்கும் கட்டுரை இவர்கள் எவ்வளவு சிறமப்பட்டுத்

நகவல்களைத் தேடி பொறுமையோடு நிதானித்து இப் பிரச்சனையை ஆராய முற்பட்டுள்ளனர் என்பதை நன்கு புலப்படுத்துகிறது.

நல்ல நேரம், முதியன் சலாகே ஜினதாச என்ற விவசாயி தமிழில் கவிதைகள் எதுவும் எழுதிவைக்காமல் தற்கொலை செய்துகொண்டுவிட்டதாகும், அல்லது போனால், மாதவன் போன்ற நபர்கள் ஜினதாச விதைநெல் வாங்குவதற்கு முன், கிருமிநாசினி வாங்கியதற்கு முன், கிருமிநாசினி வாங்கிதற்குப் பின், என்று அவரின் கருத்து நிலை வளர்ச்சியைப் பட்டியல் போட்டுப் பிய்த்து உதவியிருப்பார்கள். ஜினதாச தமிழில் கவிதை எழுத வில்லையோ தப்பித்தார்.

இதுவரை "இவரை(சிவரமணியை) நம்பி வந்திருந்த பெண்களுக்கு இவர் கூறும் செய்தி என்ன?" என்கிறார் மாதவன்.

சிவரமணியை நம்பி வந்திருந்த பெண்களைல்லாம் சந்தியில் சிதை மூட்டிக் கொண்டு சாகக்காத்திருப் பவர்கள்போல தமிழ் சினிமாக் கதாநாய கிகளின் பாணியில் மாதவன் உகுத் திருக்கும் கண்ணீர் மிகமிகப் போலித் தனமானது. சிவரமணி என்ற கவினானியின் வாழ்வில் எதைத் தெவிது எதைத் தலிப்பது என்பதில் அவரின் கவிதைக் குரலால் ஆறாசிக்கப்பட்ட பெண்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள். மரணத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த எண்பதுகளில் கிடைனும் வாங்கி, ஊர்வஸமும் போன எழுத்தாள குரிய நிலகத்ததையுங் கூட அவர்கள் நன்கு புரிந்து கொண்டு விடுவார்கள். கவலை ஒழிகி

"அழத்தின் கவிதைப் பாரம்பரியம் வாழ்வின் மீதான நம்பிக்கையைப் புலப் படுத்துவன் வாழ்தலின் தேவையை வலியுறுத்துவன். வாழ்வு, அதன் மீதான அழுத் கம், நெருக்குதல்கள், அதனை எதிர்கொள்ளல், வாழ்ந்து முடித்தல், இது எம் கவிதைப் பாணி. அதனால் தான் சண்முகம் சிவலிங்கம் 'மரணத்துவன் வாழ்வோம்' என்றார்" என்று மாதவன் தனது கட்டுரையில் பிரஸ்தாபித் திருக்கிறார்.

"1997 க்குப்பிந்திய பத்தாண்டுகள் சசியின் (சண்முகம் சிவலிங்கம்) தனிப்பட்ட வாழ்கையிலும் நெருக்கடிகள் மிகுந்த காலம் விரக்கியும் சோர்வும் நிராகையும் அவரை ஆட்கொண்டகாலம் இது. அவரது சொந்தமனுறிவுகள் இக் காலத்தில் எழுதப்பட்ட பல கவிதைகளில் பதிவாகியுள்ளன... சிலவேளை நிராகையை ஒரு வாழ்வியல் தத்துவமாகக் காணவும் இவர் தூண்டப்பட்டுள்ளார். மறுதலையில் இந்த நோக்கு கூர்மையாக வெளிப்படுகிறது. சில வேளை இவர் தன்னை அளவுமிறி நசித்துத் துண்புறுத்துகிறார் என்று தோன்றுகிறது." என்று சண்முகம் சிவலிங்கத்தின் "நீர்வளையைக் கள்" என்ற கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் எம்.நு.:மான் கூறிச்செல்கிறார்.

சண்முகம் சிவலிங்கம் கூறும் செய்தி இதுவா என்று மாதவன் மாதிரி ஒரு பாமரத்தனமான கேள்வியை நான் எழுப்பப் போவதில்லை.

"மரணம் மகத்தானதுதான். ஆனால் வாழ்வு அதைவிட மகத்தானது" என்று கவிதைக் குரல் எழுப்பும் ஜெயபாலன் அகதிவாழ்வில் மனஞ்சோர்ந்து போய்

வெறுமையைத் தரிசிக்கும் கணங் களையும் நான் கண்டதுண்டு.

சாதாரண லெளக்வாழ்வில் நாம் சந்திக்க நேரும் அனைத்துப் பிரச்சனை களையும் எம்மைப் போன்றே இந்தக் கவிஞருகளும் சந்திக்க நேர்கிறது. இதற்கும் மேலால் தமது மனோவியல் தரிசனங்களுக்கும் யதார்த்த நடப்பியல் களுக்கும் இடையிலான பாரிய போராட்டங்களையும் இவர்கள் எதிர் கொள்ளுகிறார்கள். நம்மைப் போலவே இவர்களும் சில கணங்களில் சோஷவும் சில கணங்களில் அதீத நம்பிக்கை யுடன் செயற்படவும் காண்கிறோம். இவர்கள் நிராசைகளினதும் நம்பிக்கை களினதும் கூட்டுக்கலவையாகவே பல சந்தர்ப்பங்களில் தென்படுகிறார்கள்.

யெசினின் என்ற கவிஞர் தற்காலை செய்து கொண்டபோது ஒரு கவிஞருக்குத்தன்டியிர மாய்த்துக் கொள்ள உரிமையில்லை என்றும் சாவது ஒன்றும் கஸ்டமானதல்ல வாழ்க்கையைக்கட்டியமைப்பது தான் கஸ்டமானது என்றும் உரத்துக்குரல் எழுப்பியபெருங்கவிஞர் மயாகோவல்கி நாலே ஆண்டுகளுக்குப் பிறகு தானே தற்காலை செய்துகொண்டு விடுகிறார். மயாகோவல்கிரியின் கவிதை கவிஞருக்கும் புரட்சிக்குமிடையே நடந்த பெரும் வேதனைமிக்க பரிமாற்றங்களுக்கான மென்னசாட்சியமாகும். தற்காலையானது பிரச்சனையைக் கூர்மையாக வெளிப்படுத்திய முடிவுரை இப்பிரச்சினை கவிஞரின் சொந்தத் தனிப்பட்ட வாழ்வையும் தான் டிய ஒன்று என்று ஜசக் டாட்வர் எழுதுவதை எஸ். வி. ராஜதுரை தனது ரஷ்யபுரட்சி: இலக்கிய சாட்சியம் என்ற

நூலில் மேற்கோள் காட்டுகிறார்.

சிவரமணியின் கவிதைகளில் 1950க்குப் பின்பாரிய வேறுபாடுகள் தென்படுவதாக ஏம். ஒருபுறம் வாழ்வின் மீதான நம்பிக்கை மறுபுறம் அவநம்பிக்கை என்றும் மாதவன் என்பவர் கோடுகிழிக் கிறார்ப்புலில் சிவரமணி எழுதிய கவிதையை இந்தக் கோடு கிழித்தலுக்கு வசதியாக அவநம்பிக்கையைப்பிரகடனம் செய்யும் கவிதையாக அறிவிக்கும் அவஸம் மாதவனுக்கு நேர்கிறது.

'என்னிடம் நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க வார்த்தைகள் இல்லை' என்று 1989ல் சிவரமணி எழுதியதாக இவர் கூறுகிறார். கலப்படம் செய்யும் கபடத்தனமான வியாபாரியின் கயமைத்தனத்தைத்தான் மாதவனின் இந்தக் கவிதை மேற்கோளில் காண்கிறேன்.

சிவரமணியின் கவிதை இப்படித்தான் தொடங்குகிறது:

'என்னிடம் துண்டுப் பிரசரத்தைப்போல் நம்பிக்கையும் முடிவும் சொல்லக்கூடிய வார்த்தைகள் இல்லை'

ஒரு எழுத்து மாற்றுமே கூடக் கவிதை பற்றிய தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லும் குழலில் சிவரமணியின் இந்த நேர்த்தியான வரியை மிகவும் சாமர்த்திய மாக மாதவன் கறுப்புமையில் அடித்து விட்டுப் போகிறார். இது ஒரு இழிந்த பித்தலாட்டக்காரனின்வேலை! சிவரமணியின் இந்தக் கவிதை அவர் எழுதிய குழலில் எத்தகைய நிகழ்வுகளும் நியாய-அநியாயங்களுக்கப் பால் அதிகாரங்களைத் தங்கள் கையில் வைத்திருப்பவர்களால் (தொடர்ச்சி பக்கம் 32)

குவினாடு

லூருவநாங்கும் சொல்லாமல்
வெள்ளையபோடு வெளிக்கிட்டு
தொழும்பு வந்தேன்
ஏங்கெந் தூயமாய்

ரெண்ஜி நாந்
காலதாடு காந்து பேசுவார் போல்
இங்கு வந்த நான்
குண்ட முதினம் துணை
எப்படி என் வாயால்
எடுத்துக்கொறப்பேன்

நான் பெரிசு நீ பீர்சு ஏன்பர்
உன் தீவிழன் விளையென்ன..?
வயிந்துள்ள..?
உன் கார்ன் கூர் ஏன்று
தலர் என்ன...

நான் வந்து கணகாலம்
நீ வந்து...
இங்கும் நாடுமிலும்
நாங்கேர் விவர்தனை தேவேஷ தான்
தீவினாலும் நூன் தேவேஷ நான்.

இங்காடு தேவை
தொழேன் தந்த.
தூஞ் பெங்கி தேவை
குறை விளங்காதீர்
என் சூப்பு பங்கமுறை.

அவர் கொடுப்பார்
 திவர் கொடுப்பார்
 வழக் என்று கணது அளவியார்
 என் பணம் அல்லதுவர்து
 சுத்தியம் ரசப்பார்
 நுழீம்வர்க்கு - உதவ
 எனக் கணதயன்பியார்

என் நாம்பல்
 என் மக்கள் படும்
 துயறம் துள்ளன எண்ணிப்பார்.

தான் உண்டு
 துட்டான் உண்டு
 துன் பயண்டாமல் உண்டு
 நான் என வாழுமல்
 தூய் நாம்புத்தும்
 தூய் மொழிக்கும்
 என் கங்கேலம்
 என் ஶிழா கேலம்
 கூற விளங்காதீர்
 என் கேலப் பெருதைமதனன
 எனக் கணதயன்பியார்

தாய்க்கேலத்தின்
 பெஞ்சம் சீழைமதனன
 ராத்துங் கூற
 கிந்து வந்த
 ஹெங்கியப் பிரசுதர்கள்
 பட்ட + தூர்க்கி
 அங்கிகரிக்க
 வைப்பாடாய்டன்
 விவா விவமாங்
 நினை ஓய்ய

ஒம் பக்க தொடர்ச்சு)

யாய்ப்படுத்தப்பட்டுப் போய்விடும் நலமைக்கு எதிரான சமூகக் கண்டன குழுமம். கடந்த பத்தாண்டுகளில் முழுபாணத்தின் அரசியற் குழலைச் சீதாரிக்கும் பதாகையின் முகப்புப்பொறி நாக சிவரமணியின் இக்கவிதை வரினாள நாம் பதிக்கமுடியும். எந்தக் க்கழும் இல்லாமல் சிவரமணியின் இக்கவிதையில் ஒரு துண்டுப்பிரசுரத்தைப் பால் என்ற வரியை நீக்கிவிட்டு அவர்காழியின் மீதான அவநம்பிக்கையைத் தான் இதில் வெளிப்படுத்துகிறார் என்று முறைவது எவ்வளவு வக்கரமான வெளிப்படு! சிவரமணி அவ நம்பிக்கையை வரிப்படுத்துவதாக அவர் திரித்து மற்கோள் காட்ட முயன்றிருக்கும் ஏதே கவிதையில்தான்.

ான் மனிதனாய் வாழும் முயற்சியில் க்களை மரத்துடன் விட்டுவிட விரும்புகிறேன்' என்றும் வருகிறது. ஒரு காப்புக் கடைக்காரனின் குரோத் ரணைப்புடன் கத்தியைக் கொண்டு இக்கவிதையைக் கூறுபோட்ட மாதவன் வரமணியின் இந்தக்கவிதை வரிகளில் காழியின் மீதான நம்பிக்கையைப் படிப்படுத்தும் வசனங்களைத் தரிசித் திருக்கலாமோ அவர் வகுத்துள்ள 1986 ட்டறைக்கு வசதியாகத் துாக்கிப் பாடத்தக்க வரிகளாயிற்றே. இவை குத்துப்புநிலை வளர்ச்சிக்கு இது மரண்டு கொண்டுஇற்கிறதே! அதைத் தெரியாதமாதிரி விட்டுவிடுவது அ.ரவி பிள. க்கு வசதியாகப் போய்விட்டது.

ஏதே கவிதையின் இந்தச் சமூகத்தின் தொப்புள்கொடிக்கு துப்பாக்கி நீட்டப்படும் போது ஒரு மெல்லிய பூருணியில் ட்டகாக் கூடிய வண்ணத்துப்பூச்சியின் னாவு எனக்குச் சம்பந்தமற்ற ஒரு

சம்பவிப்பு மட்டுமே என்று வரும் வரிகள் யதார்த்த வாழ்வின் குருரத்திற்கும் பிரகாசமான அவரது அழகிய கணவுக்கும் இடையில் நிகழும் போராட்டத்தின் வீரியம் மிகுந்த வரிகள் கண்முன்னால் உள்ள உலகம் பிற்போக்குச்சக்தி கருக்குக் கொந்தமாக்கப்பட்டு விட்டது. நாலா புறத்தாலும் கபளீகரம் பண்ணப் பட்டுவிட்ட இந்த மண்ணின் எதிர்காலம் தான் என்ன? என்று ராஜனி துயரந்தறு எழுதிய சமூகக்கதைக் கவிதையிலே எதிர்கொள்ளமுனைந்த சிவரமணி என்ற கவிஞரையின் நெஞ்சிலே தாங்கிய ரணத்திலிருந்து சிந்தும் அவள் அவாவி அணைத்துக் கொள்ளத்துடித்த அற்புத மான கனவுக்கும் இடையே நிகழ்ந்த கூர்மையான போராட்டத்தின் கணல் தெறிப்புகள் இவை.

1991 ஆண்டு மே மாதம் 10ம் திங்கி தற்கொலை செய்துகொண்டு விடுவதற் காகவே சிவரமணி கவிதை எழுதியது மாதிரி மாதவன் தனது கட்டுரையில் தீட்ட முயலும் சித்திரம் விகாரமானது. இது போன்ற கருத்துநிலை வளர்ச்சிப் பின்னல்கள் எல்லாமே கவிதையின் ஒற்றை அர்த்தப் பரிமாண வழிபாட்டி விருந்து எழுவதாகும். கவிதை பற்றிய நலீனப் பிரக்ஞானியின் முன்னால் இவை யெல்லாம் அடிப்பட்டப்போன பழைய சமாச்சாரங்கள்.

தனது sarrasine என்ற கவிதையில் ஒரு பெண்ணின் உருவில் மறைந்திருக்கும் காயடிக்கப்பட்ட ஒரு ஆண் பாடகணைப் பற்றி விபரிக்கும்போது பால்ஸாக் பின்வரு மாறு எழுதுகிறார்:

"அவளின் திடுமென்ற அச்சங்கள்,அவளின்

பகுத்தறிவு சாராதவினோத ஆசைகள், அவளின் இயல்பான கவலைகள், அவளது முரட்டுத்தனமான துணிச்சல், அவளின் பிருபண் எல்கள், மனோகரமான அவளின் மென்னுணர்வு எல்லாமாய் அது அவளோதான்" (ரோலன்ட் பார்த் கேட்கிறார்) இந்தக் கதையில் இப்படிப் பேசுவது யார்?

"இரு பெண்ணின் தோற்றத்தில் மறைந்திருக்கும் காயடிக்கப்பட்ட ஆண்பாடக ணைத் தெரிந்து கொள்ளமாட்டாத இக் கதையின் நாயகனா? அல்லது பெண் தனது சுயமானதத்துவத் தோடு தன் தனிப்பட்ட அனுபவத்தின் பலத்தில் பேசும் பால்ஸாக் என்ற தனிநிபரின் குரலா? பெண்மை பற்றி இலக்கிய பூர்வமான கருத்துகளை முன் வெடுக்கும் பால்ஸாக் என்ற கதாசிரியனின் குரலா? பிரபஞ்சஞானத்தின் குரலா? கற்பணாவாத உளவியலின் குரலா? எதுவென்று நாம் ஒரு போதுமே கூறிக்கொள்ளமுடியாது. இதற்குரிய நல்ல காரணம் ஒன்றே ஒன்றுதான். எழுத்து என்பது ஒவ்வொரு குரலையும் அதன் தோற்றத்தின் ஒவ்வொரு புள்ளியையும் அழித்து எழுதுவதுதான் (image music text என்ற நூலில் roland barthes) கவிதையின் பன்முக அர்த்தப்பறிமாணம் நலீன எழுத்துலகில் இன்று வலிமை யோடு பேசப்பட்டு வருவதாகும். வக்கிரங்களையும் மனவக்கரிப்பு களையும் களைந்து விட்டு ஆத்ம சுத்தியோடு சிவரமணியின் கவிதையுல கைத் தரிசிக்க முனையும் ஒருவருக்கு சிவரமணியின் கவிதைகள் எழுப்பும் உணர்வுலைகள் மிக விரித்தன.

"சிவரமணியின் தற்காலையும்" என்ற

கட்டுரையில் நான் மொழிபெயர்த்திருக்கும் மாஷோதுங்கின் கட்டுரைகளையும் அரவி (பிள.) ஆணர்ஸ் தனது திரித்தல் கைவரி சையைக் காட்ட முனைந்திருக்கிறார்.

மாழ தற்காலை பற்றிக் கூறுகையில் ஓ விஷயங்களைக் குறிப்பிடுகிறார். முதலில் தற்காலையை அவர் நிராகரிக்கிறார். இரண்டாவது சமூகத்திற்கு எதிராகப் போராடியாக வேண்டும் என்கிறார். இந்த அம்சத்தை வலியுறுத்துகையில் நாம் ஒரு போராட்டத்திலேயே மரணிக்க வேண்டும்' என்று கூறிவிட்டு மாழ அதற்கு அடுத்தவரியில், மூன்றாவதாக தங்களது சொந்தவாழ்க்கைக்கு தாங்களே துணிச்சலோடு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டவர்கள் மீது மக்கள் மரியாதை செலுத்துகிறார்கள் என்றால், அதுஒரு நானும் அவர்கள் தற்காலையைக் கொள்விக் கிறார்கள் என்று ஆகமாட்டாது' என்று கூறுகிறார். மாழவின் இத் தொடர்ந்த வரிகளை மாழ வலியுறுத்தும் மூன்றாவது அம்சத்தை மாதவன் தனது மேற்கோளில் சாமர்த்திய மாகத்தட்டிலிட்டு, அதற்கு அடுத்த பந்தியில் வரும் வரிகளை - மாழ வலியுறுத்தும் மூன்றாவது அம்சத்தை மாதவன் தனது மேற்கோளில் சாமர்த்திய மாகத் தட்டிலிட்டு, அதற்கு அடுத்த பந்தியில் வரும் வரிகளை முதற்பந்தியோடு சேர்த்து தனது பாணித்திரிப்பு வேலையை நடத்துகிறார். அறிவாய்வுகளில் இம்மாதிரியான அடிப்படைப்பண்பு மீறுவது மோசமான நேர்மையீனமாகவே கருதப்படும்.

எனது கட்டுரையில் வாதங்களை எதிர் கொள்ளத்திராணியற் ற இந்தப் போலி சுந்தரம் தொடர்பான கொலையை ஆதரித்து துண்டுப்பிரசரம் எழுதிக்

கொடுத்தாக என்மீது அபாண்டமான பொய்யுரையை எழுதியிருப்பது அவரது மிக இழிந்த மன்னிலையைக் காட்டுகிறது. எந்தவிதக்கூச்சமும் இல்லாமல் காரி யங்கள் செய்துபழக்கப்பட்டவர்களுக்குப் பொய் எழுதுவதில் புதிதாக என்ன கூச்சம் வர இருக்கிறது?

மாதவன் இக்கட்டுரைக்கு சிவரமணியின் கவிதையைவிடச் சிறந்த பதில் எதுவு மில்லை சிவரமணியின் கவிதை இது

முனைப்பு

பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப் பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள்
எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப் படுத்தப்பட்டன என்னை
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர்.
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும்

வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெட்ரித்தன எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன
அவர்களின் மனம்
மகிழ்ச்சி கொண்டது
அவர்களின் பேரின்பம்
என் கண்ணீரில்தான்
இருக்க முடியும்.

ஆனால் என் கண்களுக்கு
நான் அடிமையில்லை
அவர்களின் மூன்
கண்ணீரைக்க கொட்ட
என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என்றலை
குனிந்து போனதாய்
கனவு கண்டனர்.

ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்.

(56ம் பக்க தொடர்ச்சி)

சாட்சியங்கள் பலமாகவுள்ள கற்பியிய வழக்குகளிலும் இதுதான் நிலை. 80 சதவீத பெண் கைத்திகள் கல்லியறிவு அற்றவர்கள். 90 சதவீதம் பேருக்கு தாங்கள் எந்தச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம் என்பதே தெரியாது. விபச்சார வழக்குகளில் தரகார்கள் கைது செய்யப்படுவது அரிது. 50 முதல் 80 சதவீத பெண்கள் யாதுநீர் என்ஜூம் இன்னளைய சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சட்டத்தின்படி ஒர் ஆணைத் தண்டிக்க நான்கு ஆண்கள் காட்சி சொல்ல வேண்டும். பெண் என்றால் சந்தேகத்திற்கு இடமான வன் என்ற தோற்றுமே போதுமானது!

நாடி "சமா"

இரு

இளைய

முச்சு



· தமயந்தி·

அதோ அந்த முனங்குப் பாறையின் கிழட்டு அஸ்க்கமரத்தின் நிழலில் உயிர் பெற்ற பாறைபோல் ஏதோ அசைகிறதே. இல்லை. அது மனி தன். அங்கென்ன செய்கிறான். தவியாக இருந்து அவைகளை நோக்கி யபடி! அவனது உதடுகள் அசைகின்றன. அவன் எதையோ பேசிக் கொண்டிருக்கிறான். யாருடன் பேசுகிறான்? அவனருகில் யாருமே இல்லையே? இந்தக் கிழட்டு மரத்துடன் பேசுகிறானா? ...அல்லது, அந்தப் பாறைகளுடன் பேசுகிறானா? அல்லது அந்த முனங்கில் கண்கி மிட்டும் வெளிச்சலிட்டுடன் பேசுகிறானா? அதுவழில்லையேல் அவை களுடன் உரையாடுகிறானா? அவனருகில் யாருமே இல்லையெனில் பின் எதனுடன்தான் அவன் உரையாடுகிறான்...? அவன் எதையோ நிறையப் பேசுகிறான் என்பது உண்மை. ஆனால் யாருடன் பேசுகிறான்? அல்லது எவற்றுடன் உரையாடுகிறான் என்பதுதான் தெரியவில்லை. அந்தோவியார் என்ற புனிதர் மின்களுக்குப் போதித்தாரென்று கத்தோ விக்கக் கதையொன்று உண்டு. அதுபோல் அந்த மனிதனும் மின்களுக்கு உபதேசம் செய்கிறானா? அல்லது அவனொரு பைத்தியமாக..? அன்ன மையில் சென்று பார்த்தால் என்ன? பார்ப்போம். இல்லை இவன் பைத்தியமுல்ல. பார்த்தாலே தெரிகிறது. சரி, இவன் யாரோடு. எவற்றோடு உரையாடுகிறான் என்பது பின்கதையாயிருக்கட்டும்.

இப்படி இருந்து வாற காலத்திலே என கூறிக்கொண்டு, இவன் என்ன தான் பேசுகிறான்? உதடுகளுக்கு ஒய்வு கொடுக்காமல் இவன் என்ன தான் பேசித் தொலைத்துக்கொண்டிருக்கிறான்?

‘நம்பியிருந்த ஒரேயொரு ஆதாரமும் கைவிரிச்சுப்போட்டுது. ரமேஸ் எங்கயாவது புரட்டித் தருவானென்ட நம்பிக்கையில் காசிப்பிள்ளை மாமாவுக்கு அடிச்சுச் சொல்லிப் போட்டன் ஒரு விழுமைக்குள்ள அனுப்பிறென்னுடு. இப்ப என்னடாண்டால் ரமேஸ் சொல்லுறான் உடம ஏதாவது பொறுப்புக் குடுத்தாத்தான் மாறலாமாம். அதுகும் பத்து வட்டியாம். வட்டி பிரச்சனையில்ல அவசரத்துக்கு பத்து வீதமா, இருபது வீதமா எண்டு கணக்குப் பாக்கேலாது. உடமயெண்டால் ஆர்ர தாலிய அறுக்கிறது நான்? வந்த கடிதம் ஒரு விழுமைக்கு முந்தி வந்திருந்தாலாவது சமாளிச்சிருக்கலாம்.

போகவர் போட்டுக்கு ஆயிரம் குரோணர். அங்க ரெண்டு பஸ், இங்க ரெண்டு பஸ் அதில எண்பது குரோணர். கூடவந்த முஜு பெடியரும் போகேக்க எனக்கு கோலாவும், சிப்ஸ்சும் வாங்கிக் தந்தாங்கள். வரேக்குள்ள அவங்களுக்கு நான் வாங்கிக் குடுத்தன். கோப்பி எடுப்பமெண்டால் கோலாதான் வேணுமெண்டு அடம் பிடிச்சாங்கள். போட்டுக்குள்ள எல்லாம் டபுள் வில. அதுக்குள்ள மட்டமா நூறு குரோணர் துண்டு. அந்தப் பிள்ளைக்கு ஒரு நூறு குரோணர் அன்பளிப் புக் குடுக்கலாமெண்டு தான் கணக்குப் போட்டன். ஆனால், அங்க எல்லாச் சனமும் பெரிய பெரிய பாசலுகளும், ஆயிரம், ரெண்டாயிரம், ஜயாயிரம், சங்கிலி மோதிரமெண்டு பெரிய பெரிய வெவலில் வரிசயில ஜிண்டு குடுத்துதுகள். அட அதுதான் பரவாயில்ல... ஜாரில் பணச்சடங்குக்கு சத்தமா ஆரார் எவ்வளவு தருகினமெண்டு சபைக்குத் தெரியச் சத்தமாச் சொல்லி எழுதிறது மாதிரி ஒருதர் தூட்கேசோட, இன்னொர் ருதர் கொப்பி பென்னோட்... இருந்துகொண்டு, இன்னார் ஆயிரம், இன்னார் ரெண்டாயிரம், இன்னார் அஞ்சபவுண் செயின் எண்டு எல்லாருக்கும் கேக்கிறமாதிரி பெரிய சத்தமாச் சொல்லி எழுதிக்கொண் டிருந்தாங்கள். இந்த நிலமயில் சபயில குந்திச் சாப்பிடிடிட்டம். நூறு குரோணரா குடுக்கிறதெண்டு நினைச்சுக் கொண்டு சிடந்ததெல்லாம் தட்டிக்கொட்டி அறுநூறு குரோணர் குடுத்தன். ‘கதிர்காமநாதன்

அறுநூறு, ஸ்டவங்கர்’ எண்ட சத்தம் வந்தவடன சிலபேர் ஒன்மாண் டிச் சிரிச்சத அதுக்குள்ளேயே கண்டன். சில சரிஞ்சமாதிரிப் போச்சது. அதெலல்லாத்தயும் விட சனங்களின்ற நளினங்களும், கெப்பேறான கதயளும் மண்டேக்குள்ள குழம்பு கொதிக்கிற மாதிரி ரெத்தத்தக் கொதிக்கப் பண்ணிச்சது. இந்தக் காஞ்சிபூரம் சாரியளவும். களுத்து முறியிற நகயளாயும் சனம் எங்கதான் புதச்சிருந்து எடுத்துப் பாவிக்குது களோ தெரியாது. நான் கொஞ்சக் காசு அன்பளிப்புக் குடுத்தனானென்டத நக்கலா ஒருத்தர் சொன்னார் ‘என்ன சோசியலோ’ எண்டு. அந்த மசிராண்டிப் பிடிச்சுச் சாத்த வேணும் போல சிடந்துது... ஏன் வீணா மரியாதய் கெடுத்துக்கொள்ளுவானெண்டுபோசாமலிருந்திட்டன். இந்தப் பயவுகளுக்கென்ன தெரியும் என்ற நிலம்...? ‘அம்மாவுக்குச் சுகமில்ல.

கடும். யாழ்ப்பாண ஆஸ்ப்பத்திரியளில் மருந்தில்ல. கொழும்புக்குத்தான் கொண்டுபோக வேணும். கொண்டுபோறதுக்கான எல்லா அவைவும் பாத்தாச்சது. காசதான் பிரச்சனை. காசிப்பிள்ள மரமா கொழும்புக்கு வாறார். அவர் மூலியமாக் காச அஜுப்பிவிடு அம்மாவ உடன் கொழும்புக்குக் கொண்டு போக வேணும். அம்மாவச் சாக விட்டிடாத மோனே இப்பிடி நிறயக் கெஞ்சலுக்களோட அப்பர்க கடிதம் முந்தநாள்தான் வந்தது. அந்த அறுவார்ர சாமத்தியச் சடங்குக்குப் போனதில் கிட்டத் தட்ட ஆயிரத்தி எண்ணுாறு குரோணர் துண்டு. போனமாதச் சம்பளத் தில் வீட்டு வாடகையும், கரண்ட் பில்லும் கட்டிப் போட்டு, இந்தியாவிலிருக்கிற சின்னத்தம்பிக்கும். தங்கச்சிக்கும் கொஞ்சம் அஜுப்பிப் போட்டு இந்த அறுவாற்ற சாமத்தியச் சடங்குக்கு கொட்டிக் குடுத்து தான் மிக்கம். அட பிள்ள வயசுக்கு வந்தா வந்திட்டுப் போக்கட்டன். அதுக்கேள் உலகமெல்லாம் பறயடிச்சு “எங்கட்டெயாண்டிருக்கு வந்து பாருங்கோ” எண்டு விளம்பரப் படுத்திறியன். அவங்கள் இன்விற்ரேசன் அஜுப்பினாப் போல விழுந்தடிச்சு நான் போக வேணுமே? போகாமல் விட்டாலும் பிரச்சனதான். நான் போயிருக்காவிட்டால் அந்த மஜுசன் மகளை சாமத்தியத்துக்கு ஷரெல்லாம் சொன்னமாதிரி என்னயொரு நன்றிகெட்ட நாயெண்டு ஷரெல்லாம் தண்டோரா போட்டிருக்கும். முஜு வருசத்துக்கு முந்தி அந்தாள் எடுத்துத்தந்த அஞ்சமணித்தியால் கழுவற வேலயத்தான் இப்பவும் செய்துகொண்டிருக்கிறன். அதுகும் இன்னும் ரெம்பரறியாத்தான் வச்சிருக்கிறாங்கள். சட்டப்படி இப்பிடி முஜு வருசமா ரெம்பரறியா வச்சிருக்கேலாது. பேமண்டாக்க வேணும். இப்பிடி சட்டம் கதைச்சு எங்கட ரெண்டுபேர ஏற்கனவே வேலயால் நிப்பாட்டிப் போட்டாங்கள். நாஜும் கதைச்சு தெருவுக்கு வரயேலாது. அந்தாள் முந்தி ஸ்தவங்களில் இருக்கேக்க அவசரத்துக்கு ரெண்டு முஜு தரம் காசமாறித் தந்திருக்கு. கும்மாயில்ல வட்டிதான். எண்டாலும் அவசரத்துக்கு உதவினது. போகாமல் விட்டிருந்தால் அழகாயிருந்திருக்காதுதான். அட அதுகு சாமத்திய விட்டயா இப்பிடிப் பெருசா...? இன்னும் கொஞ்சக் காலம் பொறுத்தா அந்தப் பிள்ளைக் குக் கலியாணம் வந்திற்றுப் போகுது. அதப் பெரிசாக் கொண்டாடலாந் தானே. “என்னடி நேசம் முதலொரு சொதி. பேந்தொரு சொதி” எண்டது மாதிரி இப்பயொரு கொண்டாட்டம். பிறகு கலியாணத்துக் கொரு கொண்டாட்டமா? சாமத்தியச் சடங்கு மேறாலில், வெளியில் நின்டு “தம்மடிச்ச பெடியன் சொன்னதும் சிலவேள உண்மயாயிருக்க வாம். பெரிசாகின பிள்ள ஒரு வருஷத்துக்கு முந்தியே ஒரு நொல்க் பெடியனோட கதைக்குதாம். சிலவேள கலியாணம் கொண்டாடுற சந்தர்ப்பம் வராதெண்டுதான் சாமத்தியத்தப் பெரிசாக் கொண்டாடுகி னமாம். இன்னொருத்தன் சொன்னான் புது மஷ்டா கார் வாங்கிறதுக்கு நினச்சிருக்கிறோம். அதுகுக் கொஞ்சம் காச குறையுதாம். அதுதான் தனக்கு நல்லாப் பழக்கமான ஆக்களுக்கெல்லாம் ரெவிபோன் பண்ணிச் சொன்னாராம். நீங்க பொருளாக் குடுக்கிறதவிட. காசாக் குடுத்தால் பிள்ளைக்கு நகன்டேதாவது செய்து போடலாமெண்டு. எண்ண புருவத்தோரிச் செவியம்? தேவைக்குக் கார் வாங்கிறத விட்டுப்போட்டு

இப்ப சனம் பவுள்கக்காகக் கார் வாங்க வெளிக்கிட்டுதுகள். விலாசம். விலாசம் காட்டுறத்துக்கு புதுக்கார் வாங்குறத்துக்கு காசில்லயண்டால் பேசாமல் இருக்கிறதுதானே? இப்பிடியொரு விலாசங்காட்டல் தேவ தானா? மற்றவன்ற கஸ்ர துண்பங்கள் உணராத சனம். நாளொரு விசரன். அவையவர்கள், தங்கள் தங்களுட்ஸுக் சரிவெண்டு பழிறநதச் செய்யுதுகள். இதில் நானேன் சம்மா பயித்தியம் மாதிரிப் புலம்பிக்கொ ண்டிருக்க வேண்டும். எந்த நேரத்தில் என்னத் தேடிக் கெட்ட செய்தி வருகுதோ தெரியாது. இதுதான் என்ற இப்பத்தய நிலம். இனி நான் ஆரட்டப்போய்க் கையேந்திரது? கெட்ட சனமெல்லாம் கைய விரிச்சுப் போட்டுதுகள். எனக்கு அடுத்த கழுத, தாலியக்கட்டுவான் உதவியா யிருப்பானெண்டால், அவன் நடுவழியில் விட்டுப்போட்டுப் போட்டான். தன்ற களிசானயே ஒழுங்காத் தோச்சுக் கட்டத் தெரியாதவன் பொம்பிளையக் கொண்டு ஓட்டான். வெளிநாட்டுக்குப் போகப்போறன் காசனுப்பண்ணை எண்டு கொழும்பில வந்து நின்டு அறுத்தான். அங்க கடன்பட்டு, இங்க கடன்பட்டு அனுப்பினதெல்லாத்தயும் சோக்காடித் திரிஞ்சுபோட்டு ஏஜன் ராமாத்திப் போட்டுது எண்டு கடசிபாச் சொன் னான். கணநாளா ஆளின்ற முச்சே இல்ல. பிரகுதான் தெரிஞ்சுது ஏஜன்சிக்காரன்ற சொந்தக்காரப் பிள்ளையக் கட்டட்டாராம். கோல்பேசில ரெண்டுபேரும் காச்சட்டயோட நின்டு, ஓராளட தோளில ஓராள் கையப் போட்டுக்கொண்டு படமெடுத்து அனுப்பியிருந்தினம். “இதுதான் எனது துணைவி, நல்ல அறிவாளி. இவளால்த்தான் நான் மனிதனாய் வாழ்த்தொடங்கியின்னேன்...” எண்டு மனைவிபூராணத்தோட வந்துது கடிதம். சரி, மனிசானக்கீட்டானாம், இனி நான் அறிவுசொல்லிக் கடிதமெழுதேலாது. எழுதினாலும் அவனுக்கு அது ஏறாது எண்டது விளங்கிட்டுது. கோபத்த அடக்கிக் கொண்டு, பெரிய பிரயத்தனப்பட்டு ஒரு கடிதம் போட்டன் ‘இனியாவது புத்திசாலித்தனமா நட்’ எண்டு. அடுத்த கடிதம் வந்துது ‘எங்கள் வாழ்க்கையை வசந்தமாய்த் தொடங்க உதவுவாயா அண்ணா? ஒரு ஜம்பதாயிரம் குரோண்ர் அனுப்பு. நான் மேலே வருவேன். பின்பு நமது குடும்பத்தின் எதிர்க்காலம் வசந்தமாய் மலரும்’ கையில் அம்பிட்டானெண்டால், குரல்வளையக் கடிச்சே கொல் வூவனாவன. தனக்குக் கீழ்ப்பட்ட சின்னங்கள் ரெண்டயும் கள்ளுத்தோ ணியில கொண்டுபோய் இந்தியாவில அகதிமுகாமில விட்டுப்போட்டு. தான் மட்டும் வெளிநாடெண்டு சாட்டுச் சொல்லிக்கொண்டு கொழும் புக்கு ஓட்டான். மசீர், குடும்பத்தப்பற்றிக் கொஞ்சமாவது சிந்திச்சிருந் தாளெண்டால் இப்பிடி. நடந்திருப்பானா...? அவன் கவியானம் முடிச்சது பிழையெண்டு நான் கோபப்படயில்ல. தானே தன்ற காலில நிக்க வழியக் காணயில்ல, அதுக்குள்ள இன்னொரு பொம்பிளைப்பிள்ளை யட வாழ்க்கயயும் அழியாயமா... இத நினைக்கத்தான் பத்திக்கொண்டு வருகுது. இவன், வெளிநாடு போகப்போறன், கொடியிழுக்கப் போற வெண்டு கரியாக்கின காச ஒரு பக்கத்தால வட்டியேறிக்கொண்டிருக்கு. வட்டியும் கட்டயில்ல, முதலும் கட்டயில்ல. எப்ப எல்லாம் ஒண்டா வந்து கழுத்தப் பிடிக்குதோ தெரியயில்ல. ம... இனி ஆரட்டப் போய்...? இந்தமாதச் சம்பளம் வர இன்னும் பதினேழு நாள்க்கிடக்கு. அதுக்குப் பிறகு அனுப்பி. அங்கபோய்க் கிடச்சு... காசிப்பிள்ளை மாமா

இன்னும் நாலு நாளில யாழ்ப்பாணம் போயிடுவார். அவற்ற கைய அங்க எதிர்பாக்குங்கள். இவர் சும்மா போனாரெண்டால்...? சத்தியமா அம்மாவுக்கு ஏதாவது நடந்துதெண்டால் இந்தக் கடவிலயே விழுந்து காவன். என்னால் தாங்கேலாது... .

என்னயிது! இந்த இளைய மனிதன் அழுகிறானே . சிறுபிள்ளை போல். இந்த சமூக அமைப்பின் மீது இவனுக்கு எவ்வளவு கோபமிருக்கிறதோ, அதைவிடப் பலமடங்கு இவனுள் சோகமும் உண்டு. இவன் அழுகிறான். இவனால் இப்பொதைக்கு முடிந்தது இதுதான். இந்த ஜரோப்பியப் புலத்தில் 'விலாசம்' காட்டும் எமது மண்ணின் மனிதர்களுள் சிக்குண்டு அல்லாடும் இந்த மனிதனால் இப்போது அழுத்தான் முடியும். அவசரஅவசர வாழ்க்கைக்குள் இந்த மனிதனின் ஆஸமவேக வாழ்வு அபசரமானதாய் நகர்கிறது. காஞ்சிபுரச் சரங்களும். கழுத்து வட்டை முறிக்கும் தங்கக் கேபிள்ளையும் இவனது வாழ்தலை என்னி நகையாடுகின்றன. அம்மா! அம்மா!! என்ற இவனது ஆத்மாவின் ஒலம் பாறை இடுக்குகளிலும், கடவின் அவைகளுள்ளும் பிராண்ணைத் தெலைத்து அடக்கமாகின்றது. விலாசங்களுடன் போட்டியிட முடியாத மனிதன் மாழ்வது இப்படியேதான் என்பது நியதியாசிலிட்டது.

அம்மா! அம்மா! என வானம் துளாவ எழும் இந்த மனிதனின் கூக்குரலை சிறுமின் பொறுக்கும் காவாய்ப்பறவைகள் கூட சிறுகுளால் தட்டி ஒதுக்கிவிட்டுப் பறக்கின்றன. அவனது இரத்த நாளங்களை வருத்தியெழும் அழுகுரலை யந்திரப்பட்டகுகளின் இரைச்சல்கள் விழுங்கி ஏப்பமிட்டு கரும்புகையாய்க் கக்குகின்றன. கிழுட்டு அஸ்க்கமரம் மட்டும் தனது இவைகளை ஒருத்தவை சிருப்பிக் காட்டி துக்கத்தைத் தெரிவித்தது. துக்கமுணர்ந்த அஸ்க்கமரம். தனது வேர்க்குழந்தைகளை பாறைகளின் சிறைகளுக்குள் காவு கொடுத்துவிட்டு துக்கத்தோடு நிற்கும் அஸ்க்கமரம் இவனது துக்கத்தையும் உணர்ந்தது. துக்கமுணர்ந்த அஸ்க்கமரம்.

'நானேன்ன செய்ய..? நானினி ஆரட்ட..? நானேநாரு விசரன். என்ற புத்தியைச் செருப்பால் அடிக்க வேணும். நாதன் நல்லவன். என்னோட படிச்சவன். பிரான்ஸில் இருக்கிறான். ரெண்டு மாதத்துக்கு முந்தியும் அவனோட ரெவிபோவில் கதச்சனான். ஏதாவது உதவி தேவப்பட்டால் கூச்சப்படாமல் கேளு மச்சான்' எண்டவன். என்ற குடும்ப நிலம் தெரிஞ்சவன். அவன் சின்னனா இருக்கயே அவன்ற அப்பர் செத்துப்போனார். அவனப் படிக்க வைக்க அவன்ற அம்மா சரியாகக் கஸ்ரப்பட்டவ. இடியப்பம் அவிச்ச வித்து, கூலிக்கு மாவி டிச்சு. இந்த விலாசம் காட்டுற சன்ததுக்க அவனோரு வித்தியாசமான ஆள். 'கண்ட நின்ட எடுப்புச்சாய்ப்புகளுக்கு எடுப்பாமல் குடும்பத்தைக் கவனி மச்சான்' எண்டு கொண்ணவன். அவன் கட்டாயம் உதவி செய் வான். இப்ப அடிச்சால் ஆளப் பிடிக்கலாம். அவன்ற நம்பர்... ஓ இருக்கு. இண்டைக்கு அடிச்சுப் பாப்பம். அடிக்கிறதுக்குக் காசு..? ஒரு

அஞ்ச குரோணர் இருந்தாலாவது அவனுக்கு அடிச்சு பூத் நம்பரக் குடுத்தால் திரும்ப எடுப்பான். விசயத்தச் சொல்லிக் கேக்கலாம். ம்... காசிமாமாவோட கதைக்கிறதுக்காக வாங்கி, யுனிற் முடிஞ்ச ரெவிகாட் சிடக்குது. அந்தக் காட்ட பேடர்ஸ்காத்தாவில ஒரு கடக்காறன் பத்துக் குரோணருக்கு எடுக்கிறான். கட பூட்ட முதல் போனால் அதக் குடுத் துப் போட்டு நாதழுக்கு அடிச்கலாம்.

இளைய மனிதனின் விழிகளில் நம்பிக்கை, அவனுக்கு ஏதோ நினைவு வந்து நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அந்த நம்பிக்கையின் வெப்பத்தில் அவனது விழிந்ர் காய்ந்து, உதிர்ந்து, காற்றோடு கலந்து மறைந்துவிட்டது. அவனது தற்காலிக அமர்வுக்கு தனது நிழலில் மடிவிரித்த அஸ்க்கமரத்துக்கு விடைகொடுத்து. பாறைகளை மிதித்து அவன் நடக்கிறான். தொடர்வோம் நாமவனைக் கதையைத் தொடர.

அவனது முகத்தில் பூரிப்பு. தெருவோரத்துத் தொலைபேசியை விட்டு நடக்கிறான். அவனது பெருமூச்சில் ஆறுதலின் கோடுகள் வெளிப்படுகின்றன. அவன் தனது தானையைக் காத்துவிட்டவனைப் போல் மளம் நிறைவாய் நடக்கிறான். அவனது கால்கள் வீதியின் நீளத்தை வேகமாய் அளந்து முடிக்கின்றன. நிலவறையுள் அமைந்துள்ள அவனது இருப்பிடம். அதனோரத்தில் அவனது படுக்கை. அதன் மீது மல்லாந்து அவன். தூக்கம் வரவில்லை. ஆனால் அவனது இதயம் அமைதியாய் இயங்குகிறது. நெஞ்சை அழுத்திய பாரம் சற்றுக் குறைந்தது போல் அவன் அமைதியாக.


'நாதன், நல்லவன், என்ற ஆபத்துக்கு உதவியிருக்கிறான், அவன் இங்க எனக்குக் காச அனுப்பி, அத நான் எடுத்துத் திரும்பக் கொழும் புக்கு அனுப்ப நாளாகுமென்று தானே நாளைக்கு காசிப்பிள்ள மாமா வுக்கு ரெலக்ஸ்சில் அனுப்பி வைக்கிறானாம். அவசரம் விளங்கினவன், அவன் எனக்குச் செய்த இந்தக் கடமய நான் சாகிற வரைக்கும் மரக்க ஏலாது. அடுத்த விழும் எப்பிடியும் அம்மா கொழும்புக்கு வந்திடுவா. அம்மாவோட எப்பிடியாவது ரெலிபோனில் கதைக்க வேணும். பாவம் மஜுகி. நாலு பிள்ளையாயும் பெத்து, கஸ்டப்பட்டு வளத்து ஒரு பிரயோ சனமுமில்ல. மஜுகிக்குப் பக்கத்தில ஒரு பிள்ளை கூட இல்ல. அம்மா...!',

பகல் உறங்கச் சென்றது. அவனது விழிகளையும் தூக்கம் கவ்விக் கொண்டது. இரவை நீண்ட நேரம் ஆட்சியில் அமர்த்த விரும்பாத பகல் அவசர அவசரமாய் தூக்கம் கலைத்து வந்தது. கோடைச்தூரியனின் வெப்பத்தில் புற்கள் பசுந்தன. ஆயினும் அவற்றின் தலைகளின் முனை கள் தூரியனின் அதிவெப்பம் போட்ட நூட்டினால் கருகிப் போயிருந்தன. மணி பதினொன்று. காலை. தபாற்காரன் காசிதப்பெட்டியை அடித்துக் காத்திய சத்தம் அவனின் தூக்கத்தைக் கலைத்தது. கண்களைக் கச்க்கியபடி அந்த இளைய மனிதன் வெளிப்பட்டு தபால்பெட்டியினுள்

ଶୁଣୁ କେତୁ ମୁଖ୍ୟ

Gumliq

ପୃଷ୍ଠା : 25



குடும்பத்தின் பார்வை ஒன்றால் கண்ணால் முடிவு கிடைக்கிறது. உயர்நிலை செல்லுலோஸ் கொள்கூடிய பார்வை விடுவதற்கு விரைவாக இடைஞ்சல் செய்யப்பட்டு வருகிறது. உயர்நிலை செல்லுலோஸ் கொள்கூடிய பார்வை விடுவதற்கு விரைவாக இடைஞ்சல் செய்யப்பட்டு வருகிறது. ஏதேனும் குடும்பத்தின் பார்வை விடுவதற்கு விரைவாக இடைஞ்சல் செய்யப்பட்டு வருகிறது. அதே நிலைக்கால் குடும்பத்தின் பார்வை விடுவதற்கு விரைவாக இடைஞ்சல் செய்யப்பட்டு வருகிறது. எனவே குடும்பத்தின் பார்வை விடுவதற்கு விரைவாக இடைஞ்சல் செய்யப்பட்டு வருகிறது. குடும்பத்தின் பார்வை விடுவதற்கு விரைவாக இடைஞ்சல் செய்யப்பட்டு வருகிறது.

ஷாந்தி முறை வேட்டியலின் பரிசீலனைக்கும் ஏ
திருப்பிள்ளைக்குமிடை பார்வை, அவர்களும் இவரை பார்வை
ஏ காரணமாக ஏதேனும் திருப்பக விடுத்தி ஏதும் குறை
ஷாந்தி முறை, ஆற்று இலக்கியத்தை அறிவிடும் ஒரு வகையிலே.

கால - விவரம்:

- 1 - 4: ஆகியாக் கண்டம் படுத்திவில், பல ஆக்கிரம் உடைய சுருக்க
ஏற்கு இங்கும் கண்டம் இன்னு கூவுத்தொயாலி நழிகி
ந்து மோணதாகல் எடுப்பதற்கிறது.

6 - 8: அருவடை முடித்து வீட்டுச்சுத் தொண்டுவெந்தி ஒன்றும்-
மூன்றுமுனால் பயன் படுத்தும் ஏன் இழுவது.

14 - 16 திடு ரங்க கட்டும்.

19 - 21: ஒடு சூரம் கிழுவாகாது.

28 - 35: இஞ்சியானவை திப்பட்டியும் கூறுவர். குழம்பியுந்து
- 30 - : திடு ஒடு கணித ஓடு முடும். பெரிய மாடுத்.

34 - 37: இஞ்சி மதுத்தின் தோற்றுக்காலத்தின் பின்கு மத சென்ற-

காக்கைக் கூட்டுல் ருயில் முட்டைகள்

செல்வா. சின்னத்தம்பி -வண்டன்

இலண்டனில் கலை நிகழ்ச்சிகள் என்றால் பலரும் தண்டத்திற்கு நேரம் போக்கும் வேலை என்றே எண்ணத் தலைப்படுகின்றனர். தமிழ் தெரியாதக் குழந்தைகள் ஆங்கிலத்தில் எழுதிக் கொடுக்கப்பட்ட தமிழ்பாடகளைப் பாடுவதும், கலைகளைப் பழக்கும் ஆசிரியர்களின் மொழி வரட்சியும் அதற்கு வலுச்சேர்க்கின்றன. ஆங்கிலம் மூலம் தமிழ்க் கலைகளைக் கற்பிக்க விளையும் அவர்களது ஆராய்ச்சியின் விளைவுகளே இவை என்பது கண்கூடு.

எமது மழலைகளின் மொழி வரட்சிக்கு ஒரு உதாரணமேயாயினும் இதற்கான அடிப்படை எங்கிருந்து ஆரம்பமாகிறது என்பதைக் காலைவேண்டியுள்ளது.

இயந்திரத்துடன் போட்டியிடும் வாழ்க்கை, பணம்தேடி ஒடுவதிலேயே நாளின் பெரும் பகுதி போய்விட மிகுதி நேரத்தையும் வீட்டு வேலைகள் விழுங்கிவிடுகின்றன. ஒழுவென்பதுகூட ஏற்கனவே நிட்டமிட்டுச் செயற்படுவதன் மூலமே கிடைக்கிறது. ஆயினும் எமது கலைகளைத் தமது குழுமந்தைகள் பயிலவேண்டும் என்று நம் பெற்றோர் நினைப்பது வருவேற்கத்தக்கே.

ஆனால் தமிழ் கலைகளைத் தம் பிள்ளைகள் பயிலவேண்டும் என்பதற்காக அவர்கள் செலவிடும் நேரத்தையும் பணத்தையும், தமிழும் கற்மலேண்டும் என்ற சிதியில் கொண்டு செல்லாதது என் என்பதே கேள்வி. மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் போது இது தவிர்க்க முடியாத ஒன்றாய்த் தெரிந்தாலும் உண்மை திற்குப் புறம்பானதாயே உள்ளது. சமூகத்தில் தம்மை மற்றவர்களிலிருந்து மேம்படுத்திக் காட்டுவதற்கான சாதனமாக இந்த ஆங்கில மொழி நம்பப்படுகிறது. இக்கருத்தோட்டத்துடன் வீட்டில் தமிழ் வாசனையே படாதவாறு பெற்றோர் பிள்ளைகளை வளர்க்க முற்படுகின்றனர். இது பிரித்தானியர்கள் எம்மன்றை ஆட்சி செய்தபோது ஏற்பட்ட அடிமைத்தன ஆங்கில மோகத்தின் எச்சசொச்சமாகவே பார்க்கப்பட ஜெடியிருக்கிறது.

எவ்வாறாயினும் இப் போலி ஆங்கிலேயர்கள் தமிழ்ச் சமூகத்தை விட்டுத் தப்பிச்செல்ல முடியாத நிலையிலேயே உள்ளனர். அய்வாந்தவர்களையும் ஸ்கொட்லாந்தவர்களையும்கூட இளக்காரமாகப் பார்க்கும் தன்மை கொண்ட

ஆங்கிலேயர்கள் இந்தக் கறுப்பு ஆங்கிலேயர்களைத் தம்முட் சேர்த்துக்கொள்ள முடியாதிருப்பதில் வியப்பென்ன இருக்கமுடியும். தம்மை ஆங்கிலேயர் போல் காட்டிக்கொள்ளும் பெற்றோர்கூடத் தம் பிள்ளைகள் இங்குள்ள முறைகேடான பழக்க வழக்கங்களைப் பழகி விடக்கூடாதென்பதில் கண்ணும் கருத்துமாயுள்ளனர். அந்த வகையில் தம் பிள்ளைகளை ஆசியப் பண்பாட்டின் செல்லாக்கிற்கு உட்படுத்தவே விரும்புகின்றனர். இந்த முரண்பட்ட கருத்துக்களின் விளைவாய் எம் எதிர்காலச் சந்ததியினர் இரு சமூகங்களிலிருந்தும் அந்தியப்பட்டே வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

இலண்டனிலுள்ள இந்தியச்சமூகம் தமது மொழி, பண்பாடு அம்சங்களை இயற்றவரை பேணி வருவதைக் கண்கூடாகக் காண்பவர்களுக்கு எமது பெற்றோர் தமது பிள்ளைகளின் மொழி வரட்சிக்கு கூறும் காரணங்கள் நடைப்பிற்கிடமாகவே உள்ளது.

ஏனைய ஜோப்பிய நாடுகளில் வாழும் கமிழ்க் குழந்தைகளிடம் இப்பிரச்சனை தலைதூக்குவதில்லை. இலண்டனுக்கு ஆரம்பத்தில் வந்தவர்களிற் பெரும்பாலானோர் கல்விகற்ற மத்தியதரக் குடும்பத்தினராயும் இயல்பாகவே எம்மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் ஜோப்பிய மோகங்கொண்ட கருத்துக்களைத் தூக்கிப் பிடிப்போராகவுமே இருந்தனர்.

அதே நேரத்தில் ஜேர்மனி, பிரான்க் போன்ற நாடுகளுக்கு தமிழர்கள் அகதிகளாகவும், வேலைவாய்ப்புத் தேடியுமே அதிகளிற் சென்றனர். அங்கே அந்தஸ்து என்பது தமிழரளவில் சமனாகவே இருந்தது. கல்வி கற்றவர்கள்கூட கல்வியற்றவர்களின் வேலையையே செய்ய நேரந்தமை இதற்கு இன்னொரு காரணம். இப்பண்புகளுடன் டொச், பிரெஞ்ச் போன்ற மொழிகள் அவர்கள் மத்தியில் ஆங்கிலத்தைப் போல் ஆதிக்கம் செலுத்தாமையும் குறிப்பிடலாம்.

தமிழைக் கற்க வேண்டும், என்ற கருத்தை வலியுறுத்த “தமிழ்மொழியே ஆதிமொழி, சிறந்தமொழி” என்ற வாதம் சிலரால் அப்பாவித்தனமாக வைக்கப் படுகின்றது. இங்கே உலகிலேயே சிறந்த மொழி எது என்ற கேள்விக்குத் தாய்மொழி என்று பதில் சொன்னவரை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. எந்த மொழி சிறந்தது என்ற ஆராய்ச்சி இங்கு எந்த பலனையும் தந்துவிடாது. பழையனவற்றைக் கிளருவதை விடுத்து உண்ணமயில் இங்குள்ள தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்க வேண்டியதன் அவசியத்தை ஆராய்வதே ஆரோக்கியமான சிந்தனையாகும்.

தமிழர்களாகிய எமக்குத் தமிழ் மொழியே தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உதவும் சாதனமாகும். எமது கலை, பண்பாட்டு அம்சங்களைக்காவும் ஊடகமாகவும் செயற்படுகிறது. அத்தோடு சர்வதேச ரீதியான எமது ஒன்றுபடலுக்கும் உதவுகின்றது. இங்குள்ள பின்னை எப்படிதான் தெளிவாக ஆங்கிலம் பேசினாலும் இந்தச் ஆங்கிலச் சமூகம் அவனை ஆங்கிலேயனாக மாண்சீகமாக ரீதியில் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது இன்றுள்ள கசப்பான உண்மை. ஆகவே அந்தக் குழந்தை தன் நிலையான சமூக உறவிற்கு தமிழ்ச் சமூகத்தை வேண்டி நிற்கிறது.

இன்று ஜோப்பாவில் எழும் இனவாத அலை எந்நளவிற்குச் செல்லும் என்பது யாரும் எதிர்வுகூற முடியாத ஒன்று. ஆசியர்களும், ஆபிரிக்கர்களும் தம்தமது நாடுகளை நோக்கி ஒட்டவோ அல்லது விரட்டியடிக்கவோபடலாம். நிலைமை இவ்வாறிருக்க எம்மை ஆங்கிலேயர்களாக எண்ணிக்கொண்டு அவர்களது சில சலுகைகளில் மயங்கிக் கிடப்பது எமக்கு நன்மை பயக்கப் போவதில்லை.

இங்கே கறுப்பர்கள் வெள்ளையர்களுடன் என்றுமே வாழமுடியாது என்ற அர்த்தத்தில் இக்கட்டுரை வரையப்படவில்லை. தேசிய இனங்களின் ஒன்றுகூடல் வேவ்வேறு அளவுகளில் உலகங்கும் நிகழ்ந்து வருகின்றது. மனிதன் தன் இனம் என்ற நிலையைக் கடந்து எல்லா இனங்களையும் தன்னில் ஒன்றாகப் பார்க்கும் நிலையே எல்லோரதும் விருப்பம் ஆயினும் அதற்கு நீண்ட காலம் தேவைப்படுகின்றது. அதுவரை நாம் எமது இனக்குறிமிட்டை மறந்துவிடாது எமது ஜக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ள வேண்டியது இன்றியமையாத ஒன்று.

நால்அந்தஞ்செ

கற்பகம் KATPAHAM

Tamilsk - Dansk Venskabsforening

தமிழ் - டென்சு தோற்றும் ஒள்ளியீம்

Tamil - Danish Friendship Association

Porsvænget 7, 2 sal • 7400 Herning • Danmark • Tel. & Fax 97 12 55 93 • Giro no. 695-0892

கிழமைச்சுத்திந்திருச் சாவுமணி அழக்கப்படுவேட்டா?

துங்கஞ்சுபன்


1989 சீனாவில் நடைபெற்ற மாண்பும் எழுச்சியை மினகப்படுத்தி விசோரம் செய்த புகாதிபதியவர்கள், ஒன்றி சொந்தியானின் பலாக்குடவங்காக ஜனாபாகத்திற்காகப் போராடிவரும் மாண்புமினரின் போராட்டத்தை மனைத்து வருகின்றார்கள். ஒன்றி சொந்திய மாண்புமினர்கள் அமைந்தா, ஜிரோபிபியான்தானின் ஆதாவ பெற்ற பூஜோகிட ஆட்சித்துறை ஒய் போராடி வருகின்றார். அவற்றை ஒடுக்கவுடன்கே சூழ்ந்து உடுதி செய்த விளங்கிட சில மாண்புமினரின் போராட்டத்தை ஏதாவின்றியார். நிர்மா உடுக்க முடிவும் நீடி கிடைக்கின்றன!

செரிமணி சில மாந்திர மாந்திர கிழமைச்சுத்திவியாக அமைப்பை ஏடுகிறிய செங்காலை அல்ல, தாங்கிணான நீண்டுமிகானாத விட்டு வருகிறது. RED ARMY மூன்றாணி பொலிகம்புதின்காரின் கிழமைகளை மோ. கென்ரல் அருஷா பந்துத்து வந்தது. விதிமுறை மாந்திராயை போல கிணவாகினாக கிடுகிவில்லை என்று குறிப்பிடுகிறது.

ஒன்றிஸ் ஜனாகாயகம் பற்றித் தாடிகள் போகும் அமைத்துவிலேய தாங்கும் வார்த்தை வருகிறது. அங்குள்ள KU KLUX KLAN என்ற மின்றிவர் பிடித்த அமைப்பு வெள்ளையர்ஸ்வாதவர்களுடன் எதிரான தாக்குதல்களை நடத்தி ஆழ்சிக்கிறது. கிழ் வகைப்பினரே அமைத்துவிலே பல கிணங்குங்காக செய்திப்பட்டு ஆழ்சிக்கார்கள். கிடைகிண தொழி அமைப்புக்கிடை தாலைமை நாவ்தீவி 43 வயதான DANID DUKE எண்புவன் புழு மாமாவின் கூட்டுமிகு நின்று கவர்னர் பேர்தலை பக்கவர்த்தனான், அதனால் குஷ உடுக்கிக் ஜனாகாயகம் போட்டார்.

KLAN என்ற கிடைகிணவரியிடத்திற் காலப்பின மக்களுக்கேசி செய்த திராட்சைகளில் ஏற்பட போகும் ஒரு நிதால்டி "ஓய்யா! கிப்படித்துவர்ச்சியான கிடுக்கும் கூருவன் கிப்படியான ஓர் தொழிலாண பேர்வழியான கிடுப்பாள் என்று நடப்படுவதில்லை" என்றுள்ளது. அதும், முஸுலாகிந்துவம் என்று கீழ்ச்சித்துள்ள நாள்துவம், பாசிசும் வெளிநிறுத்துகிறது. நெறவியான போது தாங்களை வியாடி தாட்டும் நொளினாலும் செய்கிறது.

கிழ் வகையும் ஏன்? கேள்வியுடைய "கோவில்காடு" என்று பெருமியியானாலும், கேபலிகானாலும் விஸாவுடியாக குநாப்பட்ட புத்தாயிரியும் தாங்கள் கிளம்பி விடுபட்டுகள். கிழ் வகைச் சொல்ல மொப்புக்கூடும், தாங்கர் எதான்மிகும் காட்டிய புதியசித்தாங்களின் வினாக்கள் கிடைவ.



DAVID DUKE நவராண்
கூத்துப்பில் பயன்து போடு—
வளத் திருத்து பாதிக்
தட்டு விதை நாடித்து
நடாத்திய சாவுராட்டிப்
பிரச்சாரம்.

நாடித், பாசித்தின் எழியாக கூம்புளின் கீலர் எப்பிடாழ்வு
கிண்ணக்கீலியுறுகள். தொழுர் ஸ்டாலின் தலைமையில் நாடித் திருத்து
விதைக்கப்பட்டு என்பதை வழங்கல் ஒர் முனை குழுமம் செய்துகொட்டது.

அமெரிக்காவில் சிறு சிறு கூத்துப்புதைகள் போடுகிறது. உவகமாக
நார் ஓட்டுயத்தினாக கூப்பினாத்துப்புத்து நடத்தி இருக்கிற காக்குதலை கிழுக்கிடு-
ப்பும்பும் நிரிப்பினால் புதிய வாய்க்காலம் விடுதலை செய்தனர். பின் காங்கிரஸ்
மக்கள் அவ் அதினை எதிர்த்தி சிலாஸ் ஏஸ்கலஸ் கல்லூரி நித்தாடாக்கினர்.
இப்படி மூலாந்திர்ஜூவத்தின் மன்ற விழுங் கடலை தடித்துக்கொண்டு பல நூறு
ஆறுஶங்கநாட்டு பாக்தங்காம். மூலாந்திர்ஜூவு விடுதலைப் பொடுக்கி பாரும் போது
நாம் கிடிதியா, பிரேரிப், பாக்தங்காஸ், கிவங்கா, ரெங்கால்பியா போன்ற
பாக்தங்காம் கூல, பாக்தங்காஸும் சேர்க்க வேண்டும். மின் நாடுகளிலும் நாம் கூட்டு
யூபுனிம், ஏஞ்சாத்தாந்து, கிளாவியா, காதியாவி, மக்களுடும் போன்ற வர்த்தா
நாம் கூட்டு கூத்துப்புகளை.

இதிலூர் நாள்தின் அவர்க்கு ஏதினாவ்க்கணா அடிப்படையாக
ஏவத்து காதி பதித்திசூலமானால் ஏனுடன்
“ இந்மச்சியரிகள் ருத்யாகவும் ஓர் எதிர்கால நாலன்னியாக குந்துகின்-
ஷன்..... ருத்யா தன்னு வழங்காத்தில் ஒரு புதிய நடத்தித்துக்கீ பிரசேஷன்டு,
அது ஒரு நாலன்நாடாக மாநியிடும் ” என்னும் பாரித்துக்கொண்டு ஏது ஏது ஏது ஏது.

முடியெடுப்பின் நிலம் கிடைத்தி காதங்மாங்க முசூர்காந்தி சுரிலூர்
“ எனிலுமில்லாது, பிரமாணந்த நான் திரும்பினீ, கடைகாலு நிலமிருந்து மின்சாரி,
நீற்றும் விடுக்கும் என்கூத்துங்கா, முடியெடுப்பாகும், நான்காவிப்பாகும் யந்தம்
நடாத்தப்பட வேண்டும் ” என்றார். ஏதனால் கூகவியா மீது நளித்தீரியில்
விவசீலு கூத்துக்கூது மாநியியிடும்.

நல்லுமின் என்ற பெயரில் குறுகேய், பிரத்தினாம், பிளாபீ-
ஏவ, தெல்லின் மீபஸ் நடாத்திய கிழியுகர் கூகவியாத் தூணியியைன்
மீத கிலுகுவாக ஏகாதிபதித்தியங்கால் ஏனாவ்கணாமிட வழி வகுக்காலு.

தூதிலூர் பாட்டுயகுதியை சாதிக்க முடியாததை இவர்கள் 'சீரீவிடுத்தோல்' சாதித்து விட்டார்கள். இவற்றினென் இடுபக்கியை நாம் குத்தாதிரு மதிப்பிட இடமுடையா?

ஒவ்வொரு நிடத்திலே, ஸ்டோரின் அடிப்பிடம் உள்ள இவ்வுபாடு பாத்ரி நூலடி சொல்லுமார்.

"இண்டு (ஸ்டோரின் கால) அடிமதித்தோல், பிரிட்டீஸ் பிரியாக்கவ மதிரும் சிறையில் ஸ்டோரின் மூத்திருக்கிறதே. கிணிதோய குட்டியாக்கவ மதிரும் சிறையில் காட்டுகின்ற கிள்காரியில் கொட்டுவிட வேண்டும் விட்டார்கள்".

கிணிதோய ருமியாக்கவ டா. வியாகுமிப்பாலை இடமடைப் பாட்டுத்திட்டினால். அதற்கு யார் திரும்புவது நாவீப்பிள் நாவீ பிரேரியாவில் OCTOBER மாதம் நாட்டுப்பாத்ர "பாராக்ரம்பங்கள் காலம்" எடுத்துள்ளது. ஜெப்பினன் எதிர்க் குப்போய், நாஸ்பல்ட்டும் குப்போய் குப்போய்க்குப்போய்கள், என்று கூட என்பவரினின்றை, பாராக்ரம்பீ போரின் ஜெப்பின் குப்போய் பாராக்ரம்பங்களை கொட்டுவதற்கும் நால்திருத்து. கிடூ பக்கரி ஒரு வடையாசிபரி "தூதிலூர் குத்து பாராக்ரம்பங்கள் குத்து குத்து குத்து குத்து குத்து குத்து பாராக்ரம்பங்கள். கிடூ ஜெப்பின் மூத்து பாராக்ரம்பங்களுக்கு கீ மூத்து விட்டார்" என்று நினோயார்.

மேற்கூறப்பட்ட குத்து பாட்டும், வழங்கும் பாத்ரி குத்து மாநித்துப்பாத்ரி குத்துப்பாத்டு விட்டுவாய்வு.

"ஸ்டோரின் காலமில், கிழங்காக் குத்துப்போர் காலத்தில் கூட உணவாவது கிடூத்து. குத்தால் துறிபோகுவது குட்டியாக்கவர்கள் கணக்காய்கள், அது, கிடூ ஏன்கிறீர்கள், நாம் ஒருவேள்ள உணவில்லாமல் இருக்கிப்படுகின்றோம்."

1989 ல் நிழல்கீ ஜெப்பாவில் வருபட்ட ராஜ்சிவாமாந் கூறுவத் தூதிலூர் முலாகிருஷ்ணவராந்தர் துர்க்கி குத்துக்களுக்கு. கிழக்கு ஜெப்பாவில் மக்களின் விகுப்பமிக்கியிலே கேட்கிற ஜெப்பாவிலின் இடமியாக்கவர் "கிழப்பு" என்றனர். கிழவிடயத்தில் கேட்கிற ஜூநாகாய்வாந்தர் 'ஜூநாகாய்கால்' பாத்ரி வாலைநிறுத்துவில்லை. கிழவிடைப்படுத்த கூனிமானாலும் ஏதிப்பு உண்டு குவாந்தார்க்கிரியா.

சமீபகாலவிகாரில் கிழக்கு ஜெப்பாவியாக காலாரிஸ் கூடத்து கூத்திஸ்தாரிஸ் பாலைய ஆப்பியாக்கலை கூத்து கூப்பிப்பட்டாலும் குத்துப்பட்ட தூதிக்கு. மிகுப்பாத்ரி முலாகிருஷ்ணப் பத்திரிகையாக்கவர் துகுவி குறுங்குத்து கும்யங்கில் கிழும்பும் மாநிது விட்டதா...? என்று இருப்பதுதான்போது.

(நாலிப்பாக சேநவியக் குழுவினிவிலுக்கு விஸிஸ் பாய்வதை ஓடுதாரிஸ் கூட்டுப்பாத்ராக ஜெப்பாவிலே பாலைய மூலியாக்கலை கூடுதல் விவரம் கூட்டுத்து. குத்தால் கிழ்க்காலாரிஸ் பிரிப்பு போவநிஸ் கூட்டுவிலின் நின்றான. கிழக்கு ஜெப்பாவிய மக்கள் மூலியை குத்துக்கு திரியாக வாங்குத்தாலேயே எழிக்குதான். அதற்கு மார்க்ட்டாக அநிடுமாகியுள்ள கூலாரி த்துக்கிரிஸ் விடையாவுகளை அலுவலிக்கிற கூட்டுவிலிட்டாலே.)

திரிப்பாயாந்தரின் "காட்டுகிஸ்காந்தி" கூடார்பி அளிநூல்

வெந்த 'நீங்காஸ்நாஸ்' ஏன்பதை நம்யங்கி பூட்டியாக்கவான் ஏன்றால் வெ அடிவித்து விட்டார்கள். சோஷலீ வேஷம் தவித்த குத்தான்தரின் நம்பு மூடுதிட்டாலோ நடுந்திராந்து விடகு பழிவிக்காக்கே

கம்யூனிச் எதிர்ப்புவாநிகளாகி விட்டார்கள். இவர்களும் 'பகுடைய கூட்டுறவில்லை !?' என்றோ கிழவூரை துறைக்காட்டி தடவியில் ஒழுங்கு விடாண்டார். இவர்கள் ஆட்கிள்கு பெருமளவு எதிர்ப்பு கிடைப்பது கிழவுக் குடிப்பிடத்தோடு கூடியது. இவர்களின் அமசு எதிர்ப்பு உண்வெலங்களில் மீதான் விஸ்விளி, ஸ்டாலினில் உருவுப் படவுக்கானத் தாங்கில் விஸ்விள் ஏனோய். போலிசியில் புரட்சி விடுதலை நாயர் உண்வெலங்களிலும் கிழவூரை காம் விவரிப்பதையான மேல் காஷங்கங்களுடையால் உரிஞ்சுவது. குடிபிடகங் மந்தர் ஸ்டாலினின் உருவுப்படத்தோடு ஏதாந்திர் இவ்வுறுத்துக்காட்டி இநியூட்டு சுந்தரினால் மேற்கூர்த்திய விஸ்தரித்துக்காட்டுவார்.



பாலுமை, சூனாவர்
நடாப்பாடு பூந்தெ
விருந்த பாடிக்கு
மந்தர் கடாக்கிய
இவர்கள் திருச்சி
எதிர்ப்பு ஒல்லாங்கு
கிள் குடும்பா.

ஸ்டாலின் பட்டினம்
புகூட்டு.

கிடுக்கு ஜிரோபிபாக்ஸில் காலடி பெற்ற கொத்திறங்கள் நால்யூனிச் குடாறுவாந்தர், புரட்சியாக்குந்தர் மந்திரியில் பல கேள்வி-காலாயும், ஏதுக்கிடமான காலிப்பொயும் ஏதிப்பட்டியுள்ளது என்பதை உணர்முடிகிறீர்களும்.

இந்த கம்யூனில் இடைஞ்சலும் மார்க்ஸிய-விஸ்விளை மானு கிட்டுத்தான்தர் விளார்க்கப்பட வேண்டுமோ, உயர்த்திப்பிடிக்கப்பட வேண்டுமோ, விரியாந்திரின்(ராஜ்ய) போக்கான குறைபுத்தங்களின் முனிசை கிடைக்கும் கம்யூனிஸ்ட் கடாக்காட்சியைது. இது ஒருங்கப்பான விவரங்கள் கருத கம்யூனிஸ்ட் கடாக்காட்சி இடைஞ்சலும் பேர்த்துவமாக விடுகிறது. வேல்கிடும். கம்யூனிச் வியங்கந்திர்நாக உங்குட்டு பஸ்ஸாகிலுக்காக நான் மார்க்ஸின் பாவுண்ணிப்பு, அவற்றினின் இருப்புவெள்வாகி, வெற்றின், இராஸ்யினிலிருந்து படிப்பிசொன்னதனால் பெறுவதைக்கும்.

பாரிஸ் கம்யூனிஸ்ட் படிப்பிசொன்னார்களிலிருந்தும், மாற்றும், வருமங்கள், வெள்ளி, கொசாலைத்தமிழ்நாடு, கீப்ரஸ், ஸ்டாலின், மானு செஞ்சல் மார்க்ஸியாந்திரி இங்ரேமின்டு ஏதுவும் இந்துர்க்கார்த்தாக்கும் நாம் படிக்க விரும்புகிறோம்.

கிடுக்கு ஜிரோபிபாக்ஸில் போகில்கும்பூர்த்தி கீழ்க்கண்ட மார்க்ஸிய விஸ்விளை மானு கிட்டுத்தான்தர் புரட்சியாக்குந்து சாதனமானாகி, மானு விச்சுதான்தர் கிள்கு கிடுக்கு ஜிரோபிபாக்ஸில் அறிகுறையாக வருகிறது.

மொழுகின் சிந்தனைகள் திடுத்து கூறுப்பியாக எடுத்துப் பட்டிருந்து.

மத்தியப்பாஜு நண்ட சுதாய அமைப்புகாரில் மினவும் கிளிமெட்யானது பால்டான்வீர்க்க நம்முறைச் சுதாயம் நான். அது எதிர்க்கிணமேயா சதிக்காயும், போர்க்காயும் ரவுக்கிணக்கு வருத்துக்காது. உலகில் தோற்றிய அணம்புகாலஸ் கமீஸ்ராச் மியக்கம் போன்று சியாகங்கள் புரிந்த சினம்பீ ஒலைநூலில்லை. அவர்கள் உலகிலாவ்டும் பல சொடுசொல்களுக்குள்ளார்கள். கமீஸ்ராச்-தீர்ப்பார்க்காலஸ் ஏற்கிணிட்டதொட்டயாடப்படுகிறது, பாஷா, சாசி ரவுக்கிணகாலஸ் நாக்கப்பட்டும், மூன்றாம் உலக நாட்க திருச்சாகாலஸும் ஏற்கிணிட்டதொட்டயாடப்பட்டு வருவது நாம் அறிந்துதீர்த்து.

வயதில் கிளிமெட்யான் சோசலிஸ் கார்ப்பியாகுந்தாட்டுக்கை முதலியார்க்கு கீட்டாவினால் கீட்டாவினால் சோசலிஸ்ட் என அமைக்கிறோம். நீல்ஸ் கீட்டாவினால் கீட்டிய சோசலிஸ் என்கிறதான் அமைக்கிறோம். மீறிந்துவரு சோசலிஸ் காவுர்த்தியாகச் சூன்ன உள்ளது.

கிளிமெட்யா நினைவு கமீஸ்ராச் மியக்கிண்டித்து புரிந்து நொன் தூலில். ரெஸ்டார்ஸ், சுப்பாலிஸ் கிளிமெட்யா உண்டது எறிவுகளும் மூடும் அது கூடாது கிடாகு, அவர்கள் கூடிடிய சிந்தனை பேருகிணுக்கு கூடி போடிய வினா விடுக்கிண்டுது. அது பல கொடி ஒருக்கப்பட்ட ஒருநாட்கும் ஸ்பார்ஸிஸ் கிழ்யச்சிடாராக எரிந்து சொன்னிடிருக்கிறது. அது காட்டுத் தீவிய ஆர் நாம் உருவாக்கும்.

திருமுவாறிகள் தங்களையும் "கிவப்புகள்" என்று கூறி வாங்கிற்கார். கிவப்பு என்பது வெறும் கிடம் என்றாலான் அவற்றை புரிந்து கொண்டாற்றாம் போன்றும்.

"மாஞ்சியம் தோற்றுவிட்டது" என்று உண்ணப்படும் முதலாரித்துவ அளிக்கீர்கள். எனதும் அல்ல விதிக்காலான்தியாக கிடுப்பும் செய்யவில்லை என்பது காலன் உண்ணமாகும்.

கிளிது வினா முதலாரித்துவத்துடு மாஞ்சிடாக "ஈட்டுப்பு-சுதாயமே அளிக்கீர்களாலும் பிரந்துறைக்கப்பட்டு வருகிறது என்பது காலன் ஏற்றாற்று உண்ணமயாகும்.

ஒத்துவாச முறைப்பிரச்சினால் சந்தியான கார்யால் முறைப்பத்து ஓய்வான்தானால்.

மேற்கும்.



அற்புதமானதை.

திறுநியாத உதயமோரின் படங்கள் சூழத்தினுட்கள். ஜிலோபிய மண்ணின் கோடைஞ்சால தீயற்கைக் காம்சேக்ளே இவரது ரெட்டுப்பாலான் தை. இவர் எஸ்ரினைப் பர்வை மேல் வெல்லாம் படங்களையும் செய்திடுத்தார். கேள்பிப்பேட்டுச் சொல்லும் படியாத மதையெப்பிரதேஷும் அழுக்க சென்றால் ஒஞ்சும் கிரோடையும் சியற்கையாகவே இருந்தது.

மேற்கேள்பிப்பேட்டு ஜெவியர்களுடைய ஆங்காங்கே உருபு குலைகளின் குழந்தையும் பின்னைகளின் படங்கள் கூடும் பார்வைக்கு கிடைத்தது. குழந்தைகளின் ஜெவியத்துக்கு முக்கியத்துவம் நொகுக்கப் படங்கள் போலவே கொண்டபட்டது. அதை குபாந்தியவர்களிடம் விசாரித்த போது நாம் ஏற்றனரே அறிவிட்டிடுந் தோது ஏன் பிபற்றோர்க்காறும் அங்கனை ரொஞ்சனிஸ்ஸை என்றும் கிழுநி செஷனிஸ் கீடு கில் பெற்றோர் மேவங்கு தங்கள் குழந்தைகளின் படங்களை ரைங்க்க அனுமதி கீட்டார் மற்று விசாரித்தார்.

இந்தன்தாம்பிப் போட்டியில் வைக்கப்பட்டிருந்த ஜெவியங்கள் அனைத்திலும் அவநாகிப்பு, அனுபவம், நீண்ட நிறை, சுயநிப்பாடு என்ற அடிப்படையில் மேற்பார்க்கப்படுகின்றன. சென்ட்டாம் பரிசு. ஜெவநாதஜூக்கூம் சென்றும் பரிசு.. பால்மாலைாக்காலுபக்கும் வடிவுங்கப்பட்டது. இப்போட்டியில் கலந்து விடாமல்த சங்க ஜெவியர் காலுக்கும் குக்கறுவப்பரிசில்காந்தம் கிடோகுக்கப்பட்டது. இப்போட்டியில் கேள்வியில் ஜெவியக் கல்லூரி அநிபர் Poul-LUNDGARD கிடோமடியாக்கினார் என்பது கேள்பிப்பேட்டுத்தங்களும் அவர்கள் முழுங்கின்றன.

இதே போல் ஸ் குவரில் குழந்தைகளுக்கிறைய டெய்வெப் வடிவமைவான குழந்தைகளுக்கான ஜெவியப் போட்டி நடைபெற்றது. அவர்கள் வெல்வோகுக்குடம்

யொதுவாக மனதுங்காட்டி, வினாயாபடக் காட்சி, பள்ளியா
யாட்டு, புதுச்சூடு கிராசு, உதைபங்காட்டம், ஒத்தாடநால்
காட்டி என வெ சூலப்புக்கான் கொடுக்கப்பட்டு
இறங்கி படங்களுக்கான வடிவப் ரீதியாக வேறு வே
ஏவாம், கிராஞ்டாம், குஞ்சாம் பரிசீலித்தன் எனவும் வழக்கப்
பிடிது.

இப்போட்டில் ஸ்வாக் போட்டாக்காக்காக
ஒவியங்களுக்கும் அவசானிப்பு, அனுபவம் ஏவாயிப்பாக மூல
நீதிகள் என்ற அடிப்படையில் கிறங்கு ஒவியாக இருந்து
ஒவியங்கள் ரெஹியப்பட்டன. தேவாவநாக்கிராகருந்-நவா
ட்டைம் வனாரந்த மனதுங்காட் சியும், இரண்டாவநாக பிரநாய்
பேணாட் வனாரந்த மனதுங்காட்சியும் இடம் எய்றாது. தேற்
பரிசீகத் தட்டுங்காட்டு பிரநாக்கருந்-நவாரந்தாக்கும் படத்
கையே சூங்கியின் அடைப்படமாகப் போட்டிலோம்.
பிராகாருந் நவாரந்தாக்கும் போட்டில் கலாக்கு நிகாராட்
நால் குடுங்காக்காக்கும் கிளா நடாந்தி இஷ்கு ஸ்கேவர்
நாவிசுந் கலாச்சார மனதுங்காக்காக்கும் ராமது
துக்கான். இந்த ஒவியப் போட்டியும் குபுசர்கள்நாக ஒவியங்கள்
கிளாங்கும், திவநாகன் அவங்காநம் கட்டும் யாங்கிளாராந் என
படு கூறியிட்டந்தான்.

பாக்டர்களாகவும், காங்கிரஸ்களாகவுமே எங்கு
போட்டாக்கன் வருவங்கும் எனப்படுகிப்போன சுக்காயத்து
விடுங்கு வாங்கு எங்களாங்கு ஒவியங்களுப் பழங்கு தாங்க
கூற சொன்னாது கன்றமான இன்றே. கிண்று எங்கு
குடுங்காக்கான் நாங்கள் வனாராயும் ஒவியங்களை விடுப்போ
ட வாந்து காட்டும் போது பெற்றோர்களோ அல்லது
பார்வையிடும் வேறு உறவினர்களோ ரபரிசாக அக்காங்க
கொள்ளுவதில்லை. (அதில் கில பேர் விதிவிலக்காக கிடுக்கி
ஏற்றார்கள் என்பது குறிப்பிட்டந்தாக) அப்படி பார்வையிடபா
யும் “ஆ... சரி... கொண்டு போய் என அல்லது வேறு
ஏதாவது ஒன்றைச் சொல்” என்று சொல்வது நூன்
ஏடுக்கம். அதாவது எவ்வளர் குடுங்காக்கன் கூடாடல்.

கூடிட்டுள்ளத் தந்தியங்களான் விதந்திக் காம் காட்டும் அத் தொழிலை விட ஒன்றியத்துறையினருக்கு காட்டும் அங்காறு பிரச்சு குணங்வான்கூடு.

- ५८६ -



Geisha

‘**ଶ୍ରୀଲେନ୍ଦ୍ରଙ୍କ ମୋହାରୀ**’ 4000 ପ୍ରତୀମା ‘ଶିଖକ୍ଷକଙ୍କ’

ग्रन्थालय

புதுக்காணல்!

கோள்ளுகிறில் நாம் கடந்த காலத்தினில் கடியிடவேண்டும் என்றுக்கொண்டு ஏற்றுக் கொள்ள மறுக்கும் பொருக்குள்: உண்ணாமலூபற் தேடுவேகளுக்கு நடைபூரணத்தும், விரைவுகளும்: - நஷ்டம் பயிற்சிகளைக் கொடுக்கப்

‘கிருஷ்ணகரம் கடற்ற முதல் வருடங்களில், கருவிள் உண்டு என்கின் எனத் தேர்ந்தெழுமால் 4000 ‘சிக்கங் கொக்கால் பங்கம் போன்று. (ஆதாரம்: ‘விரேகசுரி 28/9/94) விஷாங்கன் விஷாங்கன் சப்தபூர்வயான வழக்கில் கிருபாங்கி சப்த விரிவாதமாகவும், வேறு பேச காரணங்களுக்காகவும் எத்தனை சிக்க தொழுக்கோளா?!

‘ଭେଷଣିକିଙ୍କ ନାମ ଅୟିପଥୁ, କେବଳ ଲିଖିତରୁ ଏଣିକିଂ: ଅର୍ଥାତ୍
କହନ୍ତିଥିମ୍ ଦେଣ୍ଟ ଉଦ୍‌ଦେଶ୍ୟମ୍, କ୍ଷେତ୍ରନିରମଳାକିନ୍ତିମ୍ ଯାହାର୍? ଯାହାର୍?
ଏଣ୍ଟିରୁ ଦେଖାଇଯାଇଲା ପୁରୀଯମ୍ ଲାଇକନ୍ ଛିଲା କିମ୍ ଆଜେଯାଇଥିକି
ଚକ୍ରବର୍ତ୍ତନାରୁ ତଥକି ଲାଇକକୁମ୍ ଦେଖାରୁ କୁଣ୍ଡାରୁକେ!

கீணாலைவ் வருடம் பத்து மட்சம் பேண குழந்தைகள்
 கருவிழும் பிறந்தவட்டும் கோல்க்கப்படுகின்றன. கீணாலைவ்
 குறுப்பத்திற்கு ஒரு பேண்குழந்தை விதம்
 கோல்க்கப்படுகின்றன. (ஆதாரம்: வீரகேசரி 13.2.9.4.)
 கீணாலைவ் இப்படி என்றால் இந்தியாவில் இகை விட
 அதிகாகவே இருக்குமே ஒழுமி குழந்தைகள்
 ஒரு போதுமொ இருக்காது.

ପ୍ରିଟ୍-ଟେଲିବାର୍, ଆଚିମ ଛିନ୍ତକବଳିକଣୁକୁ ଏବଂ ତୁମନେ
ଏକ କୁଠା ମଧୁକରୁମ் ଅଶ୍ଵିନ୍ତୁ ଟାର୍କଟାର୍କାର୍ ଦେଖିବାଙ୍ଗାର
ଏବଂ, ଯୋରିଥିରୁ ପାରୁଙ୍କାନ୍.

5) விந்தியாவில் ஆக்கந்துக்காக அங்கு ஆழிவுக்காகவேயன்படுத்தப்படுகிறது என்ற விஷயம் வேல்க்கர்க்காகவே உள்ளது ஒழிய பிரேரணைய்த்துறையில் விவரியிவக்கு.

இந்தியாவில் குழந்தைகள் மீதான பினாத்தகாரம்

தமிழ்த் தேசிய வூவணைச் சவடிகள்

படி வள்ளுகள். (ஆதாரம்: இந்தியா குடை குழந்தை21-94.) இதில் ஒரு பங்கினை 10 வயதிற்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 10 பேருள்களில் 5 மேர் குழந்தைகளைக் கூட்டுவதே வாய்க்காரப் புதித்தப்ப முயன்பட்டவர்கள். 10 பேரில் 8 பேருக்கு மிகச் சிறு வயதிலேயே மார்பகங்களைக் காக்குவது. பின் பக்கத்தைக் கீள்க்குவது போன்ற மொத்தாங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இச் சம்பந்தகளில் 50 சதவீதமான கை அப்பக்கள், சகோதரர்கள், மாயங்கள், மற்றும் தெருங்கிய உறவிளங்களால் நிகழ்த்தப்படுகிறது. வேண்களை பூசை அனுந்துள் புடக்கி வோத் தெருங்களை பூசை அனுந்தும் பேரும் யந்தியாகச் சிறந்தது. ஆண்களின் காம பெறினால் தீர்த்தும் இச்சப்பிரேரணைகளை இவ்விளையாக்குவது ஆணாங்கிக்காக சமூகம் நோருக்கப்பட வேண்டும். சிறு பேருள்களைக் கூட விட்டுவைக்கத் தயாறாறு இவ்விளையாத்தக சமூகம் தேவைகளை? - சிந்தியுள்ளன.

இந்து சமயமே புனிதமானது, உண்ணத்தான் து. என பேர்ந்திப் புதுந்த யடி ஆணோதிக்க வகுக்காஞ்சனாக்குடன் கூடிய சமூக அனுமதியை இந்தியா இப்பொழுது நூற்றுமூடுக்கும் அளவுக்கு புதுந்து நாறுகிறது. பேருள்களுடைய பூசை பூத்தும் பேருள்களுடுது, அதிர்ச்சியாகவும், வோடக்கும் கோதாகலமே உண்ணது. பேருள்கள் மீதான வேடக்கேடுகளை வெளியீசு சொல்ல முடியாத சமூக அனுவாடியைக் கொண்டிருக்கும் இந்தியாவில், அந்த அனுமதியுள்ளாகவே வெளிவந்த புள்ளி விழுமே இப்படி எண்றால் உண்ணமைகள் ஏப்படுமோ? இப்புள்ளி விழும் நாகாந்தில் எடுக்கப்பட்டது என்றால் சீராமயாற்றுக்களையும் எடுத்து ஜோக்கினால் கொல்லவா வேண்டும்?

வண் புறை

பாக்கினில் தானில் பேண்கள் மீது

பாக்கினில் 70 சதவீத பேண்களுக்கின் போதிச்சானின் பாரியல் வண்முறைக்குப் பலியாகின்றனர். ஆனால் எந்தப் பொதிச்சாரும் இந்தக்கூட்டது கிடையாது. (தொடர்ச்சி 34 ம் பக்கம்)

20 பேண் குழந்தைகளில் 2 மேர் கற்றிலிய உட்பட பலவனைக்கான பாலியர் பொதியதற்கு உட்பட்டப்

குறுக்கெழுத்துப்போட்டி

1	2	3	4		6	7	8
18							
	10		12		14	15	16
17		19	20	21		23	24
25	26	27	28		30		32
ஈ							ந
	34	35	36	37		39	
41	42		44		46	47	48
49		51		53	54		56
57	58	59		61	62	63	64
						ஏ	

உங்கள் பாவனைக்கு:-

நிலுவலருப்பாவனைக்கு:-

3.75

CHANCHIVE
Danmarksgade 10
7500 Holstebro
Danmark

af:29 , No: 25

afs. _____

சஞ்சிவி
ஆறு மலர்களுக்கான ஈந்தா

Switzerland	
France	
Italy	25 u\$
London	
Germany	
Canada	
Australia	29 u\$
Sweden	
Norway	125kr.
Denmark	

ஏதாக எடுக்கவேண்டும் காலை, நிலை, நயை, புகையியும்.

A/C.NO.7801-408876-9

CHANCHIVE
Vestjysk Bank
7500-Holstebro,
Denmark.

ஏதாக எடுக்கவேண்டும் மாவடி

CHANCHIVE
Danmarks gade.10
7500 Holstebro
DANMARK

"மறுங்கப்படி பழங்குமற்றுப்போனதொடு அதந் திரமா வ
அதை நுப்பாரிமாற்றலை உரவாக் குவத்து க
எல் வோரது கடந் துஞ்கஞ்சம்,
விமா சனங் கடுமே
வழிவருக்கும்."

